



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,400 — FRIDAY, MAY 30, 1952

Published by Authority

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

|  | PAGE |  | PAGE |
|--|------|--|------|
| Land Settlement Notices :—             |      | Land Sales by the Settlement Officer :—                |      |
| Preliminary Notices . . . . .          | 873  | Western Province . . . . .                             | —    |
| Final Orders . . . . .                 | —    | Central Province . . . . .                             | —    |
| Land Sales by the Government Agents :— |      | Southern Province . . . . .                            | —    |
| Western Province . . . . .             | —    | Northern Province . . . . .                            | —    |
| Central Province . . . . .             | —    | Eastern Province . . . . .                             | —    |
| Southern Province . . . . .            | —    | North-Western Province . . . . .                       | —    |
| Northern Province . . . . .            | —    | North-Central Province . . . . .                       | —    |
| Eastern Province . . . . .             | —    | Province of Uva . . . . .                              | —    |
| North-Western Province . . . . .       | —    | Province of Sabaragamuwa . . . . .                     | —    |
| North-Central Province . . . . .       | —    | Land Acquisition Notices . . . . .                     | 874  |
| Province of Uva . . . . .              | —    | Notices under the Land Development Ordinance . . . . . | 878  |
| Province of Sabaragamuwa . . . . .     | —    | Land Redemption Notices . . . . .                      | 879  |
|  |      | Land Resumption Notices . . . . .                      | —    |
|  |      | Miscellaneous Land Notices . . . . .                   | 880  |
|  |      | Lands under Peasant Proprietor Scheme . . . . .        | —    |

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c.  
Part VI published with this Issue contains List of Registrars of Marriages, Births and Deaths, &c.

### Preliminary Notices

#### LAND SETTLEMENT ORDINANCE, CHAPTER 319 Settlement Notice No. 2,769 (Batticaloa)

NOTICE is hereby given, under Section 4 of the Land Settlement Ordinance, Chapter 319, that if no claims to any one of the lands specified in the Schedule hereto or to any share of or interest in such land is made to the under-signed within a period of three months from 30th day of May, 1952, such land will be declared under Section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Kachcheri, Batticaloa, this 3rd day of April, 1952.

T. RAJATHURAI,  
Assistant Government Agent,  
Batticaloa District.

Note —(a) All claims should be sent under Registered cover clearly marked "Land Settlement Claims" on the envelope.

(b) Any other information in respect of such lands can be obtained from the Government Agent, Eastern Province, Batticaloa, and plans of them from the Surveyor-General, Colombo.

(c) Claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the lands or land.

(d) No lot situated within the boundaries mentioned below which has not been included in the list of noticed lots, will be dealt with under this notice, and no claim need be made in respect of any such lot.

#### SCHEDULE

The following lots situated in the village of Puttampum in the Eravur and Koralai Pattus of the District of Batticaloa, Eastern Province, all of which lots fall within the boundaries :—

North by Mundena Aar ;  
East by Kanankula Vadichchal, Pallaculam Tank Bund, Pallaculam Tank (abandoned) and Calenderveddinachenai ;  
South by Puttampurakadu, Vadichchal Aru, Puttampurikadu ;  
and  
West by Mundena Aar.

| Lot | Name of Land                            | Extent |    |    |
|-----|---|--------|----|----|
|     |   | A.     | R. | P. |
| 2½  | (Footpath)                              | 0      | 0  | 15 |
| 3½  | (Cart track)                            | 1      | 3  | 12 |
| 7½  | Do.                                     | 0      | 0  | 21 |
| 8   | Puttampuripumi (paddy field, abandoned) | 0      | 1  | 36 |
| 10  | Do. (paddy field)                       | 2      | 0  | 0  |
| 11  | Calladeculam (tank, abandoned)          | 38     | 0  | 22 |
| 14  | Puttampuripumi (waste land)             | 1      | 1  | 15 |
| 15  | Do. (paddy field)                       | 1      | 3  | 12 |
| 16½ | (Cart track)                            | 0      | 0  | 28 |

| Lot | Name of land                                | Extent |    |    |
|-----|---|--------|----|----|
|     |   | A.     | R. | P. |
| 17  | Puttampuripumi (paddy field)                | 2      | 2  | 8  |
| 17½ | (Cart-track)                                | 0      | 0  | 38 |
| 20  | Puttampurikadu (low jungle)                 | 3      | 3  | 12 |
| 21  | Do. (teak plantation 20–25 years old)       | 59     | 2  | 32 |
| 21½ | (Cart track)                                | 0      | 3  | 39 |
| 21¾ | Vadichchal Aru (stream)                     | 8      | 1  | 14 |
| 23  | Puttampurikadu (forest)                     | 29     | 1  | 5  |
| 24  | Do. (do.)                                   | 225    | 0  | 3  |
| 25  | Allachenaitotam (tobacco garden, abandoned) | 2      | 1  | 5  |
| 26  | Do. (do.)                                   | 1      | 0  | 10 |
| 27  | Puttampurikadu (forest)                     | 0      | 2  | 4  |
| 28  | Do. (do.)                                   | 23     | 2  | 39 |
| 29  | Do. (do.)                                   | 9      | 2  | 17 |
| 30  | Do. (do.)                                   | 1      | 0  | 35 |
| 31  | Do. (do.)                                   | 22     | 2  | 31 |
| 32  | Do. (do.)                                   | 7      | 3  | 34 |
| 32½ | Puttampuripumi (paddy field, abandoned)     | 0      | 3  | 23 |
| 33  | Do. (do.)                                   | 44     | 3  | 10 |
| 34  | Do. (do.)                                   | 2      | 1  | 17 |
| 35  | Puttampurikadu (forest)                     | 0      | 1  | 33 |
| 36  | Do. (do.)                                   | 0      | 2  | 29 |
| 37  | Do. (do.)                                   | 0      | 0  | 33 |
| 38  | Puttampuripumi (paddy field, abandoned)     | 0      | 2  | 30 |
| 39  | Do. (do.)                                   | 0      | 0  | 10 |
| 41  | Puttampurikadu (forest)                     | 1      | 1  | 0  |
| 42  | Do. (do.)                                   | 2      | 2  | 3  |
| 43  | Do. (do.)                                   | 13     | 2  | 21 |
| 44  | Puttampuripumi (paddy field, abandoned)     | 0      | 0  | 20 |
| 45  | Do. (do.)                                   | 4      | 0  | 9  |
| 46  | Do. (do.)                                   | 0      | 1  | 36 |
| 47  | Do. (do.)                                   | 0      | 1  | 30 |
| 48  | Do. (do.)                                   | 0      | 1  | 4  |
| 49  | Do. (do.)                                   | 1      | 0  | 3  |
| 50  | Do. (do.)                                   | 0      | 0  | 37 |
| 51  | Puttampurikadu (forest)                     | 13     | 0  | 18 |
| 52  | Do. (do.)                                   | 0      | 2  | 27 |
| 53  | Do. (do.)                                   | 163    | 0  | 31 |
| 54  | Do. (do.)                                   | 5      | 2  | 28 |
| 55  | Do. (do.)                                   | 15     | 1  | 18 |
| 56  | Do. (do.)                                   | 36     | 2  | 19 |
| 57  | Do. (do.)                                   | 25     | 0  | 24 |

Total 779 0 5

## Land Acquisition Notices

### The Land Acquisition Act, No. 9 of 1950

#### *Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 1 rood and 4 perches out of the land called Kotanuwewatta, more particularly described as lot 38 in F. V. P. 108, situated in Diyasunnata Village in the Village Headman's Division of Diyasunnata, in the D. R. O's Division of Galboda and Kingoda Korales, Kegalla District, and bounded as follows:

North and east by portions of Kotanuwewatta bearing Assessment No. 16,  
South by the land belonging to the Town Council and the P. W. D. Road, and  
West by the P. W. D. Road.

By Order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

Ref. No. H/HLG/1994/LM 5433.  
Colombo, May 12, 1952.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

### The Land Acquisition Act, No. 9 of 1950

#### *Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion, in extent about 0.072 of an acre, out of the land called Tharakamedilla Kumbura, situated at Kehelella, Aluthkuru Korale North (b), Colombo District and bounded as follows:—

North and West by Tharakamedilla Kumbura belonging to H. R. Liyanchmona,  
East by Magalwelagodella belonging to Stephen Samarakkody,  
South by Oya.

(2) A portion, in extent about 0.090 of an acre, out of the land called Siripada Kumbura, situated at Kehelella, Aluthkuru Korale North (b), Colombo District and bounded as follows:—

North, East and South by Siripada Kumbura belonging to C. M. D. Peera,  
West by Oya.

(3) A portion, in extent about 0.033 of an acre, out of the land called Kadurugaha Kumbura, situated at Kehelella in Aluthkuru Korale North (b), Colombo District and bounded as follows:—

North by Kadurugaha Kumbura belonging to G. M. H. Perera,  
East by Oya,  
South and West by Kadurugaha Kumbura belonging to M. R. G. Fernando and A. Fernando.

(4) A portion, in extent about 0.072 of an acre out of the land called Iriyagaha Kumbura, situated at Kehelella, Aluthkuru Korale North (b), Colombo District and bounded as follows:—

North by Oya,  
East, South and West by Iriyagahakumbura belonging to Mrs. C. M. D. Mapitigama.

(5) A portion, in extent about 0.033 of an acre, out of the land called Kadurugaha Kumbura, situated at Kehelella, Aluthkuru Korale North (b), Colombo District and bounded as follows:—

North by Kadurugahakumbura belonging to G. M. A. Perera,  
East by Oya,  
South by Kadurugahakumbura belonging to M. R. C. Fernando and A. Fernando,  
West by Kadurugahakumbura belonging to G. M. H. Perera.

Ref. Q. 4158/JAL /1913.  
Colombo, May 13, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

### The Land Acquisition Act, No. 9 of 1950

#### *Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion in extent about 0.62 acres out of the land called Kadolgaha Dalpotta, situated at Pamunugama, Aluthkuru Korale South, Colombo District and bounded as follows:—

North by boundary between the lands of R. Wickramasinghe and J. M. Perera,  
South by Palli Ela,  
East and West by Kadolgaha Dalpotta belonging to J. M. Perera.

(2) A portion in extent about 0.45 acres out of the land called Kadolgaha Kumbura, situated at Pamunugama, Aluthkuru Korale South, Colombo District and bounded as follows:—

North by boundary between the Crown land and land belonging to R. Wickramasinghe,  
South by boundary between the lands of R. Wickramasinghe and J. M. Perera,  
East and West by Kadolgahakumbura belonging to R. Wickramasinghe.

(3) A portion in extent about 0.13 acres out of the land called Tommawatta, situated at Pamunugama in Aluthkuru Korale South Colombo District and bounded as follows:—

North by existing drainage channel,  
South by boundary between the lands of Mrs. B. J. Rodrigo and Crown land,  
East and West by Tommawatta belonging to Mrs. B. J. Rodrigo.

Ref. No. Q. 4171/J/AL/1929.  
Colombo, April 9, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

### The Land Acquisition Act, No. 9 of 1950

#### *Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 5 acres out of the land called Kakkele Estate, situated at Medellawala, Hapitigama Korale, Colombo District and bounded as follows:—

North by Dewalahena watta, cemetery and properties of H. A. Rana and J. William Appuhamy,  
East by lands belonging to K. Abraham Perera, K. Menchi Nona and W. Don Dias,  
West by land acquired for Junior School and Kalleliya Road, and  
South by Road to Pallewela.

Ref. No. Q. 4215/J/HLG/2007.  
Colombo, April 9, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

All that land called Kurunduwatta in extent 59 acres and 30 perches, situated at Nawagamuwa in Hewagam Korale, Colombo District and bounded as follows :—

North by Hakurugewatta and Ewarigewatta claimed by Girigoris Fernando, &c.,  
East by Batalayawatta, Halgahadonaya Kumburuyaya, Pallewatta, &c.,  
South by Singhogehena claimed by Pedrick Fernando and others,  
West by Yakala Oya and Elhona claimed by Girigoris Fernando and others.

Ref. No. Q. 4193/J/AL/2077 (VE).  
Colombo, May 12, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

LP. 6023.

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :—

An allotment of land called Wellagoda Kosgahahena of the approximate extent of 29 acres, 3 roods, 1.5 perches, more particularly referred to in the schedule hereto, situated in Galwehera Wasama, Bentota Walallawiti Korale, Galle District, Southern Province.

## SCHEDULE

| Lot No. | Extent |    |       | Name of Owner and Address  |
|---------|--------|----|-------|--|
|         | A.     | R. | P.    |  |
| A       | 5      | 0  | 4     | Mr Newton Edirisinghe, Advocate, Kandegoda, Ambalangoda                                      |
| C 6     | 4      | 3  | 29 50 |  |
| C 14    | 0      | 1  | 0     |  |
| C 4     | 0      | 2  | 18.86 |  |
| C 5     | 0      | 2  | 18.86 |  |
| B 1     | 1      | 3  | 22.42 | Alagin Wijesekera and Arthur Wijesekera both of Pathegama, Balapitiya                        |
| C 1     | 0      | 2  | 13    |  |
| B 2     | 0      | 2  | 34 71 | Rev. Nanawimala, Nanawimala Road, Kolonnawa, Colombo   |
| C 2     | 0      | 2  | 13    |  |
| C 3     | 1      | 0  | 37.71 | Lister de Silva, c/o Alagin Wijesekera, Pathegama, Balapitiya                                |
| C 7     | 0      | 1  | 9.43  |  |
| C 8     | 0      | 1  | 9.43  | Benedick Edirisinghe c/o Julius Edirisinghe, Pathegama, Balapitiya                           |
| C 9     | 0      | 1  | 9.43  | Mrs. W. G. de Silva, 21, Dematagoda Place, Maradana  |
| C 10    | 0      | 0  | 24.72 | Julius Edirisinghe, Pathegama, Balapitiya  |
| C 11    | 0      | 1  | 0     | Eywln Edirisinghe, Ahungalla, Kosgoda and Aln Edirisinghe, Ahungalla, Kosgoda                |
| C 12    | 0      | 3  | 28 27 | K. B. Pabbs, Kanattewatta, Kosgahahena, Galwehera, Kosgoda                                   |
| C 13    | 1      | 1  | 21.61 | Daniel Edirisinghe, Pathegama, Balapitiya  |
| D 2     | 0      | 1  | 2     | Adln de Silva, 35, Asoka Gardens, Bambalapitiya  |
| C 15    | 1      | 1  | 15.05 |  |
| D 3A    | 0      | 1  | 8.56  | Joslin de Silva, Rockland Villa, Randonbe, Ambalangoda                                       |
| F 2     | 1      | 0  | 34 17 |  |
| D 3B    | 0      | 1  | 29.44 | Roslin de Silva, Rockland Villa, Randonbe, Ambalangoda                                       |
| E       | 1      | 3  | 6     |  |
| F 1     | 3      | 0  | 24.83 | White de Silva Edirisinghe, Pathegama, Balapitiya  |
| G       | 1      | 0  | 22    | Kosgoda Badahela Seetin and Kosgoda Badahela Singha both of Kanattewatta, Galwehera, Kosgoda |
|         | 0      | 0  | 14 50 |  |
|         |        |    |       | Reservations for paths.  |

Ref. No. J/A1/970  
Colombo, February 27, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion in extent about 3 acres out of the land called Horahena, situated at Malwathuhiripitiya Village, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District and bounded as follows :—

North and West by a section of the same land, Horahena, belonging to Mr. S. D. Heras,  
East by the section of the remaining land of the site to be donated, and  
South by drain between Dekanduwalawatta of L. W. Arnolis Naide and others.

Ref. No. Q. 4216/J/HLG/2009.  
Colombo, April 9, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

Ref. No. LD. 7345/J/E/2181.

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion in extent about 1 acre out of the land called Kongahahena situated at Pallattara Village in Giruwa Pattu West, Hambantota District and bounded as follows :—

North by Kongahahena,  
East by present school premises,  
South by Nugahena, and  
West by Parekoratuwa.

Colombo, May 20, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

LA/7590/J/AL/2164.

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

(1) A portion in extent about 0.436 acres out of the land called Dabaradalupota, situated in Kudumunna Village, Medapattu East Korale, Katugampola Hatpattu, Kurunegala District; and bounded as follows :—

North : Property of L. A. Dingirimenika,  
East : Property of W. M. Kirmudiyanse,  
South : Digane Ela, Crown property,  
West : Digane Ela, Crown property.

(2) A portion in extent about 1308 acre out of the land called Dabaradalupota, situated in Kudumunna Village, Medapattu East Korale, Katugampola Hatpattu, Kurunegala District; and bounded as follows:—

North : Digane Ela, Crown property,  
East : Property of L. A. Dingiri Menika,  
South : Property of W. M. Kirimudiyanse,  
West : Digane Ela, Crown property.

(3) A portion in extent about 0344 acre out of the land called Pitakotuwa, situated in Kudumunna Village, Medapattu East Korale, Katugampola Hatpattu, Kurunegala District; and bounded as follows:—

North : Property of B. A. Siyadoris Appuhamy,  
East and South : Digane Ela, Crown property,  
West : Property of B. A. Siyadoris Appuhamy.

Ref. No. J/AL/2164.  
Colombo, May 12, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary

### The Land Acquisition Act, No. 9 of 1950

#### Declaration under Section 5

LP. 6421.

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 24 perches out of the land called Maha Paddawelawatta, situated in the Village of Unagaswela (P.P. 2.130) Karadeniya North, Village Headman's Division, Wellaboda Pattu, Galle District; and bounded as follows:—

North by portion of the same land,  
East by portion of the same land,  
South by land depicted in T. P. 143,971, and  
West by road to Dambalawa.

Ref. No. J/HLG/1408.  
Colombo, May 12, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

### The Land Acquisition Act, No. 9 of 1950

#### Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion in extent approximately 10 perches out of the lands called Pattewelawatta and Pattewelaowita, more particularly described as lot 9 in Director of Irrigation's sketch dated March 5, 1951, situated at Pallewela in Hapitigam Korale, Colombo District; and rounded as follows:—

North by Kebellaowita and lot No. 8 in the same sketch,  
East and West by Kebellaowita and Kotayawatta, and  
South by Kebellaowita and lot No. 10 in the same sketch.

(2) A portion in extent approximately 9 perches out of the land Heen Elahena, more particularly described as lot 1 in Director of Irrigation's sketch dated March 5, 1951, situated at Pallawela in Hapitigam Korale, Colombo District; and bounded as follows:—

North and East by Jaru Ela *alias* Dee Ella Oya,  
West by Heen Ela Hena, and  
South by Heen Ela Hena and Jaru Ela *alias* Dee Ella Oya.

(3) A portion in extent approximately 10 3 perches out of the land called Beligasmulla and Kebella Owita, more particularly described as lot 3 in Director of Irrigation's sketch dated March 5, 1951, situated at Pallawela in Hapitigam Korale, Colombo District; and bounded as follows:—

North by lot 2 in the same sketch and Beligaskumbura,  
East and West by Beligaskumbura and Kebellaowita, and  
South by Kebellaowita and lot 4 in the same sketch.

(4) A portion in extent approximately 10 4 perches out of the land called Beligasmulla Kumbura, more particularly described as lot 2 in Director of Irrigation's sketch dated May 3, 1951, situated at Pallawela in Hapitigam Korale, Colombo District; and bounded as follows:—

North by Beligasmulla Owita watta,  
East and West by Beligasmulla Kumbura, and  
South by Beligasmulla Kumbura and lot 3 in the same sketch.

(5) A portion in extent approximately 9 6 perches out of the land called Kebella Owita, more particularly described as lot 4 in Director of Irrigation's sketch dated March 5, 1951, situated at Pallawela in Hapitigam Korale, Colombo District; and bounded as follows:—

North by Kebellaowita and lot 3 in the same sketch,  
East and West by Kebellaowita, and  
South by Dee Ella Oya.

(6) A portion in extent approximately 7 6 perches out of the land called Kebellaowita, more particularly described as lot 5 in Director of Irrigation's sketch dated March 5, 1951, situated at Pallawela in Hapitigam Korale, Colombo District; and bounded as follows:—

North by Dee Ella Oya,  
East by Kotayawatta,  
South by Kebellaowita and lot 6 in the same sketch,  
West by Kebellaowita.

(7) A portion in extent approximately 8 perches out of the land called Kebellaowita and Kotayawatta, more particularly described as lot 6 in Director of Irrigation's sketch dated March 5, 1951, situated at Pallawela in Hapitigam Korale, Colombo District; and bounded as follows:—

North by Kebellaowita and lot 5 in the same sketch,  
East and West by Kebellaowita and Kotayawatta, and  
South by Kebellaowita Kotayawatta and lot 7 in the same sketch.

(8) A portion in extent approximately 8 2 perches out of the land called Kebellaowita, more particularly described as lot 7 in Director of Irrigation's sketch dated March 5, 1951, situated at Pallawela in Hapitigam Korale, Colombo District; and bounded as follows:—

North by Kotayawatta and lot 6 in the same sketch,  
East by Kotayawatta,  
West by Kebellaowita, and  
South by Kebellaowita and lot 8 in the same sketch.

(9) A portion in extent approximately 21.5 perches out of the land called Kebella Owita, more particularly described as lot 8 in Director of Irrigation's sketch dated March 5, 1951, situated at Pallawela in Hapitigam Korale, Colombo District, and bounded as follows:—

North by Kebellaowita and lot 7 in the same sketch,  
East by Kebellaowita and Kotayawatta,  
West by Kebellaowita and path to V. C. Road, and  
South by Kebellaowita and lot 9 in the same sketch.

(10) A portion in extent approximately 21.8 perches out of the land called Kebellaowita, more particularly described as lot 10 in Director of Irrigation's sketch dated March 5, 1951, situated at Pallawela in Hapitigam Korale, Colombo District; and bounded as follows:—

North by Kebellaowita and lot 9 in the same sketch.  
East by Kotayawatta,  
West by Indura, and  
South by Kotayawatta.

Ref. Q. 3906/J/AL/1027.  
Colombo, April 3, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950**

Reference No. Q. 3862/J/AL/111.

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

| Lot | Name of Land  | Description     | Name of Claimant   | Extent |           |
|-----|---|-----------------|--|--------|-----------|
|     |   |                 |  | A.     | R. P.     |
| 1   | Promises bearing part of assessment No. 41 St. Peters Place | Coconut land .. | Mrs. Hajiani Havabai, Hadji Abdul Karim, Abdul Azeez Hadji Abdul Satar, Abdul Gaffor Hadji Abdul Satar, Mohamed Yoonocs Hadji Abdul Satar, Rajiunnissa Hadji Abdul Satar, Amirabai Hadji Abdul Satar all c/o S. T. R. Salay Mohamed of 243, Main Street, Pettah, Colombo | 0      | 0 14.35   |
| 2   | Do  | do ..           | Mrs. Hajiani Havabai, Hadji Abdul Karim, Abdul Azeez Hadji Abdul Satar, Mohamed Yoonocs Hadji Abdul Satar, Rajiunnissa Hadji Abdul Satar, Amirabai Hadji Abdul Satar all c/o S. T. R. Salay Mohamed of 245, Main Street, Pettah  | 0      | 0 9.26    |
| 3   | Do.   | do ..           | do ..  | ..     | 0 0 36.56 |
| 4   | Do.   | Part of Canal   | do. and Crown  | ..     | 0 0 2.61  |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on July 28, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 14, 1952, the nature of their interest in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, May 17, 1952.

N. MANICKA IDAIKKADAR,  
Additional Government Agent.

**The Land Acquisition Act, No. 9 of 1950**

Reference No. LP. 6327.

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose—additional land for G/Sanghamitta Vidyalaya, Galle:—

Description of the land to be acquired:

| Lot | Name of Land   | Description   | Claimant                                  | Extent |        |
|-----|--|---|---|--------|--------|
|     |  |   |   | A.     | R. P.  |
| 1   | Colombawalawewatta alias Kirimetiawatta assessment No 252, Wakwella Road | Coconut garden 5-60 years, contains a permanent tiled masonry house, permanent zinc masonry latrine, masonry well, an earth well and a cart track | Mahabodhi Society, P. O. Box 250, Colombo | 2      | 1 35.1 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Galle, on July 11, 1952, at 9.45 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 4, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Galle, May 24, 1952.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

**The Land Acquisition Act, No. 9 of 1950**

Reference No. L. B. 2024.

Notice under Section 7

I, A. St. V. Wijemanne, Additional Assistant Government Agent, Matara, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

An allotment of land called Danketiawatta or Welegedarawatta in extent about 1½ acres, situated in Midigama East in Weligama Korale, Matara District, and bounded as follows:—

North by Danketiawatta,  
East by Maragahakoratuwa,  
South by cart road, and  
West by footpath.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on July 30, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 23, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matara, May 23, 1952.

A. ST. V. WIJEMANNE,  
Additional Assistant Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. L. B. 2055.

Notice under Section 7

J. A. St. V. Wijemanne, Additional Assistant Government Agent, Matara, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Four allotments comprising an extent of about 0 A 1 R. 6 14 P. from the lands called Yaddhikumbura, Pitaddara Eramudugahaaddara and Eramudugahaaddara in Sultanagoda, Wolgam Korala, Matara District and bounded as follows :—

(1) Yaddhikumbura :

North by V. C. Road to Sultanagoda,  
South by Pitaddara,  
East and West by Yaddhikumbura.

(2) Pitaddara :

North by Yaddhikumbura,  
South by Pitaddara,  
East by Pitaddara,  
West by Eramudugahaaddara.

(3) Eramudugahaaddara :

North by Yaddhikumbura,  
South and East by Pitaddara,  
West by Eramudugahaaddara.

(4) Eramudugahaaddara :

North, South and East by Eramudugahaaddara  
West by V. C. Road to Kotavila.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on July 28, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 21, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matara, May 23, 1952.

A. ST. V. WIJEMANNE,  
Additional Assistant Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. L. B. 2018.

Notice under Section 7

I, A. O. Wirasinghe, Assistant Government Agent, Matara, hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose :—

Description of the lands to be acquired :

Five allotments, totalling in extent about 1 R. 30 P. from the lands called (1) Gamagejeewalakumbura, (2) Minithiwelakumbura, (3) Diyagahawagurakumbura, (4) Yakaramudugemulanakumbura, (5) Beligahakumbura, situated in Hakmana in Kandaboda Pattu in Matara District, and bounded respectively as follows :—

(1) Gamagejeewalakumbura—

North by Yakaramudugemulanakumbura,  
South and West by Gamagejeewalakumbura,  
East by Main Road.

(2) Minithiwelakumbura—

North by Beligahakumbura,  
South and East by Minithiwelakumbura,  
West by Main Road.

(3) Diyagahawagurakumbura—

North and West by Diyagahawagurakumbura,  
South by Yakaramudugemulanakumbura,  
East by Main Road.

(4) Yakaramudugemulanakumbura—

North by Diyagahawagurakumbura,  
South by Gamagejeewalakumbura,  
East by Main Road,  
West by Yakaramudugemulanakumbura.

(5) Beligahakumbura—

North and East by Beligahakumbura,  
South by Minithiwelakumbura,  
West by Main Road.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Hakmana Resthouse, on August 14, 1952, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 7, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matara, May 21, 1952.

A. O. WIRASINGHE,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

### Notification of Land Kacheheri to select Persons to Receive Grants

NOTICE is hereby given that the Assistant Government Agent, Puttalam and Chilaw Districts, will hold a Land Kacheheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on July 5, 1952, at the Food Control Office, Chilaw, to select persons to receive grants for the Crown lands particulars of which are given overleaf.

2. Every applicant should attend the Land Kacheheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kacheheri should be addressed to the Assistant Government Agent, Puttalam.

J. J. RAJANAYAGAM,  
for Land Commissioner

P. P. A. 813.—Maha-Maeliya

| Lot No. | Name of Permit-holder or Applicant                          | Extent A. R. P. |
|---------|---|-----------------|
| 2 & 6   | Chandrasekera Herath Hitihamy-Koralalage Menikrala Appuhamy | 19 1 35         |
| 14      | C. E. Corea   | 20 2 10         |
| 7       | S. C. Shirley Corea   | 37 1 18         |
| 9       | Nanc. Hyacinth Manalmani Corea                              | 21 1 23         |
| 12      | Rev. M. Saddananda Thero                                    | 24 0 22         |
| 10      | Carnea Elaire Padmini Corea                                 | 21 3 2          |
|         | P. P. A. 815.—Katupotagama.                                 |                 |
| 58      | L. P. E. Fernando   | 32 2 13         |
| 67      | Arumugam Thambiah   | 20 3 4          |
| 62      | M. P. S. Perera   | 21 3 19         |
| 35 & 49 | Peter Jayasinghe  | 18 1 22         |
| 38 & 45 | W. W. Mathew Fernando                                       | 18 0 10         |
| 34      | Wenceslaus Perera Ranasinghe                                | 18 1 11         |

| Lot No.                  | Name of Permat-holder or Applicant                     | Extent |    |    | Lot No.     | Name of Permat-holder or Applicant          | Extent |    |    |
|--------------------------|--|--------|----|----|-------------|---|--------|----|----|
|                          |  | A.     | R. | P. |             |   | A.     | R. | P. |
| 39                       | Neelappage Emmanuel Fernando                           | 15     | 2  | 17 | 54          | G. C. Charlis Singho                        | 21     | 0  | 22 |
| 51                       | K. P. S. Gunasekera                                    | 20     | 1  | 3  | 67          | Malnandalage John Fernando Guneratne        | 21     | 2  | 32 |
| 68                       | L. H. Fernando   | 22     | 3  | 18 |             |   |        |    |    |
| 66                       | C. S. Gunatilleka Appuhamy                             | 21     | 3  | 2  |             |   |        |    |    |
| 69                       | Mihndukulasuriya Basil Edmund Pinto                    | 46     | 3  | 27 |             |   |        |    |    |
| 46                       | K. John Perera   | 21     | 3  | 3  | 37 & 41     | H. D. V. Gunewardena                        | 31     | 3  | 35 |
|                          | P. P. A. 817.—Angunawila                               |        |    |    |             |   |        |    |    |
| 61                       | Wenceslaus Perera Ranasinghe                           | 21     | 0  | 2  |             |   |        |    |    |
| 71                       | F. A. Clarence de Silva                                | 22     | 3  | 4  |             |   |        |    |    |
| 32                       | Oliver Giles de Soysa                                  | 40     | 3  | 17 | 54 & 38     | P. P. H. Herath Gunaratne                   | 23     | 2  | 25 |
| 33                       | Boniface Chandraratne                                  | 20     | 1  | 29 | 55 & 39     | Augustini Chandrasena Herath Gunaratne      | 23     | 2  | 25 |
| 34 & 36                  | Navaratne Mudiyanselage Mudalhamy Appuhamy             | 33     | 0  | 15 | 56 & 40     | Wilmot J. Herath Gunaratne                  | 23     | 2  | 25 |
| 35                       | L. Don Michael   | 31     | 2  | 34 | 32, 53 & 29 | Dr. V. T. Herath Gunaratne                  | 23     | 2  | 25 |
| 37 & 38                  | Muthuraman Nadarajah                                   | 19     | 3  | 28 |             |   |        |    |    |
| 39                       | Sinnadurai Ratnasamy                                   | 40     | 2  | 37 |             |   |        |    |    |
| 40                       | Arumugam Thambiah                                      | 20     | 1  | 35 |             |   |        |    |    |
| 47                       | Alahakoon Wijesiriwardena Cyril-Gurney Linden de Alwis | 41     | 2  | 22 | 24          | Hettiyakandige Joseph Peter Antony Fernando | 20     | 0  | 7  |
| 50 & 66                  | His Lordship the Bishop of Chilaw                      | 41     | 3  | 25 | 34          | Mrs. Agnes Elizabeth Fernando               | 44     | 1  | 13 |
| 51                       | G. C. Heroms Singho                                    | 21     | 0  | 26 | 15          | Don Peter Perera                            | 25     | 1  | 1  |
| 59                       | Warnakula Weerasuriya Mathew Fernando                  | 10     | 2  | 0  | 31          | H. T. Caldera                               | 19     | 2  | 3  |
| 58                       | Warnakula Weerasuriya Theobald Fernando                | 21     | 0  | 35 | 32          | Yapa Appuhamilage Mahasena                  | 19     | 1  | 15 |
|                          |  |        |    |    | 35          | Don Harmanis Weerasinghe                    | 19     | 0  | 16 |
| 42, 42½, 43, 48, 49 & 73 | Mohamed Cassim Mohomed Marikar                         | 49     | 3  | 11 |             |   |        |    |    |
|                          |  |        |    |    | 4           | Mrs. Kusumawathie de Silva                  | 24     | 3  | 5  |

## Land Redemption Notices

### Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

LA 3358/J/AL/2172

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, April 7, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

#### Schedule

Supplement No. 1 to F. V. plan No. 242. Village—Alutkurumulla

| Lot | Name of Land          | Description               | Name of Claimant  | Extent<br>A. R. P. |
|-----|-----------------------|---------------------------|---|--------------------|
| 20  | Puhyankadawara estate | Coconut estate 1-25 years | Mrs. Phyllis de Andrado of 23, Station Road, Wellawatta | 23 2 2             |
| 21  | Do.                   | do.                       | do.   | 0 1 25             |
|     |                       |                           |   | 23 3 27            |

### Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

LA 3357/J/AL/2173.

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, April 7, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

#### Schedule

Preliminary plan No. A 1,139. Village—Punchi Vilattawa

| Lot | Name of Land          | Description               | Name of Claimant  | Extent<br>A. R. P. |
|-----|-----------------------|---------------------------|---|--------------------|
| 1   | Puhyankadawara Estate | Coconut estate 1-25 years | Mrs. Phyllis de Andrado of 23, Station Road, Wellawatta | 0 2 36             |
| 2   | do.                   | do.                       | do.   | 9 2 13             |
|     |                       |                           |   | 10 1 9             |

### Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

Q. 4223/LRO/APL/4381.

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, DUDLEY SHELTON SENANAYAKE, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 27, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

#### Schedule

Preliminary plan No. A 3,128. Village—Akaragama

| Lot | Name of Land   | Description    | Name of Claimant                                     | Extent<br>A. R. P. |
|-----|----------------|----------------|--|--------------------|
| 1   | Millagahawatta | Coconut garden | S. Marthelis de Silva Appuhamy of Madampella, Katana | 0 3 22             |
| 2   | Do.            | do.            | do.  | 0 0 10             |
| 3   | Do.            | do.            | do.  | 0 0 5              |
|     |                |                |  | Total 0 3 37       |

Q.4134/L/RO/APL/2065/JAL/1819.

**Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

Colombo, December 4, 1951.

*Schedule*

| Lot  | Name of Land                    | Description | Name of Claimant   | Extent |       |
|--|---------------------------------|-------------|--|--------|-------|
|  |                                 |             |  | A.     | R. P. |
| Preliminary plan No. A 3,036. Village—Kehelwathugoda |                                 |             |  |        |       |
| 1  | Omullakumbura                   | Paddy field | D. de Saram and Mrs. E. G. de Saram, both of Bendiyamulla, Gampaha | 0      | 2 37  |
| 2  | Do.                             | do.         | do.  | 0      | 1 37  |
| 3  | Do.                             | do.         | do.  | 3      | 1 0   |
| 4  | Gandarawela                     | do.         | do.  | 1      | 3 34  |
| 5  | Do. <i>alias</i> Omullakumbura. | do.         | do.  | 2      | 0 26  |
| Total  |                                 |             |  | 8      | 2 14  |

**Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950**

LA 3360/J/AL/2216

WHEREAS the Land Commissioner has determined that the Land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.  
S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo, April 23, 1952.

*Schedule*

| Lot   | Name of Land  | Description  | Name of Claimant                                | Extent |       |
|---|---|--|---|--------|-------|
|   |   |  |   | A.     | R. P. |
| Preliminary plan No. A 1,140. Villages—Kuda-Manaweriya and Rajakadaluwa |   |  |   |        |       |
|   | Manaweriyakattuwa, Manaweriyakele, Siyambalagahawatte | Coconut estate 20 years, contains a house with mud walls and cadjan roof, a cadjan shed, a cadjan goat shed and a fowl house, a masonry well and a water hole and a kitchen with mud walls and cadjan roof | W. G. M. Nissanka Silva of Colombo Road, Chilaw | 26     | 3 22  |
| 2   | Manaweriyakele  | Coconut estate 20 years  | do.   | 0      | 0 23  |
| 3   | Siyambalagahawatta                                    | do.  | do.   | 0      | 0 31  |
| Total   |   |  |   | 27     | 0 36  |

**Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950**

LRO/APL/4297/LP/6500.

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kachcheri, Galle, on June 30, 1952, at 10.15 a.m., and
  - (b) notify to me in writing on or before June 23, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Galle, May 23, 1952.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

*Schedule*

| Lot No   | Name  | Description   | Name of Claimant                               | Extent |       |
|--|---|---|--|--------|-------|
|  |   |   |  | A.     | R. P. |
| Supplement No. 1 to Final Village plan No. 659. Village—Udubettuwa |   |   |  |        |       |
| 237  | Gona Mulladeniyagoda <i>alias</i> Pedimella   | Tea 25 years contains a few coconut trees 25 years  | A. S. Jayawickrama, Proctor S. C., Fort, Galle | 0      | 3 28  |
| 238  | Gonamulledeniya and Gonamulledeniya <i>alias</i> Pedimella                          | Garden contains jak, cashew and rubber 8 to 25 years, a mud cadjan house and a mud cadjan latrine | do.  | 0      | 3 34  |
| 239  | Gonamulledeniya   | Rubber 5 years  | do.  | 0      | 0 7   |
| 240  | Do.   | Tea 2 to 5 years  | do.  | 0      | 0 5   |
| 241  | Gonamulledeniya <i>alias</i> Pedimella  | Garden no cultivation contains a foot-path  | do.  | 0      | 0 4   |
| 242  | Gonamulledeniya Kumbura   | Paddy field   | do.  | 0      | 1 10  |
| 243  | Gonamulledeniya <i>alias</i> Pedimella  | Garden contains coconut, jak and yams 5 years   | do.  | 0      | 1 0   |
| 244  | Gonamulledeniya, Gonamulledeniya <i>alias</i> Pedimella and Gonamulledeniya Kumbura | Garden contains coconut, cashew and rubber 5–25 years and Paddy field and a masonry well          | do.  | 0      | 3 3   |
| Total  |   |   |  | 3      | 1 11  |

**Miscellaneous Land Notices**

L 6461.

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Sir Ernest de Silva, Dr. Nicholas Attygalle, Senator Cyril de Zoysa, Dr. G. P. Malalasekera, Mr. Daya Hewavitarne, Dr. A. Ratnapala, Mr. P. D. S. Jayasekera, Dr. W. E. A. Fonseka, Mr. D. L. Gunasekera, Mr. P. R. Gunasekera, Mr. V. S. Nanayakkara, and Mr. N. Moonesinghe, trustees representing the All Ceylon Buddhist Congress, the Colombo Young Men's Buddhist Association, the Colombo Buddhist Theosophical Society and the Maha Bodhi Society, have applied for a lease of about five acres of Crown land situated in the triangle formed by

Gregory's Road, Kynsey Road and Buller's Road, situated within the Municipal limits of Colombo, for the purpose of establishing thereon a Vihare to be known as the Raja Maha Vihare

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

- (a) Term: 30 years;
- (b) Rent: Rs. 375 per annum;
- (c) The lessee shall use the land as a site for a Vihare and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, May 30, 1952.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.



**ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ ප්‍රාරම්භ දැන්වීමයි**

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

ඉඩම් නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,769 (මඩකලපුව)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වර්ෂ 1952ක් වූ මැයි මස 30වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජ සන්තක ඉඩමකි. ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජ සන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4වෙනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වර්ෂ 1952ක් වූ අප්‍රේල් මස 3වෙනි දින මඩකලපුවේ කවචේරියේදීය.

පී. රාජදුරෙර,

මඩකලපුව දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

(a) “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ පැහැදිලි ලෙස සටහන් කළ රිජිස්ටර් තැපෑලෙන් යැවිය යුතුයි.

(b) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු නැගෙනහිර දිශාවේ ආණ්ඩුවේ ඒජන්තතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(c) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කිම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කිම හැටියට භාරගනු ලැබේ.

(d) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කට්ටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කට්ටියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

**උපලේඛනය**

නැගෙනහිර දිසාවේ මඩකලපු දිස්ත්‍රික්කයේ ඒරාඋෆ් සහ කෝරළේ පත්තුවේ පුවිටම්පුරි යන ගමේ පිහිටා තිබෙන පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම්කට්ටි, එනම්:—

- උතුරට: මුන්දන ආරා; නැගෙනහිරට: කානන්කුවඩ්ඩාල්, පල්ලකුලම් වැව කන්ඩිය, පල්ලකුලම් වැව (පාළු) සහ කලන්දර්වැදිනවේන; දකුණට: පුවිටම්පුරිකාඩු, වඩ්ඩාල් ආරා, පුවිටම්පුරිකාඩු සහ බස්නාහිරට: මුන්දනආරා.

මුල් සිතියම නො. A 552

| බිම්කට්ටිය      | ඉඩමේ නම | ප්‍රමාණය, අ. රු. ප. |
|-----------------|---------|---------------------|
| 2½ — (අඩ්පාර)   | ..      | 0 0 15              |
| 3½ — (කරන්තපාර) | ..      | 1 3 12              |
| 7½ — (එම)       | ..      | 0 0 24              |

| බිම්කට්ටිය | ඉඩමේ නම   | ප්‍රමාණය, අ. රු. ප. |
|------------|---|---------------------|
| 8          | පුවිටම්පුරිපුම් (කුඹුර, පාළු)                     | 0 1 36              |
| 10         | එම (කුඹුර)  | 2 0 0               |
| 11         | කල්ලඬිකුලම් (වැව, පාළු)                           | 38 0 22             |
| 14         | පුවිටම්පුරිපුම් (අස්වද්දනැති ඉඩම)                 | 1 1 15              |
| 15         | එම (කුඹුර)  | 1 3 12              |
| 16½        | — (කරන්තපාර)                                      | 0 0 28              |
| 17         | පුවිටම්පුරිපුම් (කුඹුර)                           | 2 2 8               |
| 171/3      | — (කරන්තපාර)                                      | 0 0 38              |
| 20         | පුවිටම්පුරිකාඩු (පහන්කැලාව)                       | 3 3 12              |
| 21         | එම (අවුරුදු 20-25ක් වයස්වූ තේක්ක ගස් වැවිල්ල) ... | 59 2 32             |
| 21½        | — (කරන්තපාර)                                      | 0 3 39              |
| 21 1/3     | වඩ්ඩාල් ආරා (දියපාර)                              | 8 1 14              |
| 23         | පුවිටම්පුරිකාඩු (කැලාව)                           | 29 1 5              |
| 24         | එම එම   | 225 0 3             |
| 25         | ආලවේනේතෝට්ටම් (දුන්කලවත්ත, පාළු)                  | 2 1 5               |
| 26         | එම එම   | 1 0 10              |
| 27         | පුවිටම්පුරිකාඩු (කැලාව)                           | 0 2 4               |
| 28         | එම එම   | 23 2 39             |
| 29         | එම එම   | 9 2 17              |
| 30         | එම එම   | 1 0 35              |
| 31         | එම එම   | 22 2 31             |
| 32         | එම එම   | 7 3 34              |
| 32½        | පුවිටම්පුරිපුම් (කුඹුර, පාළු)                     | 0 3 2               |
| 33         | එම එම   | 44 3 10             |
| 34         | එම එම   | 2 1 17              |
| 35         | පුවිටම්පුරිකාඩු (කැලාව)                           | 0 1 33              |
| 36         | එම එම   | 0 2 29              |
| 37         | එම එම   | 0 0 33              |
| 38         | පුවිටම්පුරිපුම් (කුඹුර, පාළු)                     | 0 2 30              |
| 39         | එම එම   | 0 0 10              |
| 41         | පුවිටම්පුරිකාඩු (කැලාව)                           | 1 1 0               |
| 42         | එම එම   | 2 2 3               |
| 43         | එම එම   | 13 2 21             |
| 44         | පුවිටම්පුරිපුම් (කුඹුර, පාළු)                     | 0 0 20              |
| 45         | එම එම   | 4 0 9               |
| 46         | එම එම   | 0 1 36              |
| 47         | එම එම   | 0 1 30              |
| 48         | එම එම   | 0 1 4               |
| 49         | එම එම   | 1 0 3               |
| 50         | එම එම   | 0 0 37              |
| 51         | පුවිටම්පුරිකාඩු (කැලාව)                           | 13 0 18             |
| 52         | එම එම   | 0 2 27              |
| 53         | එම එම   | 163 0 31            |
| 54         | එම එම   | 5 2 28              |
| 55         | එම එම   | 15 1 18             |
| 56         | එම එම   | 36 2 19             |
| 57         | එම එම   | 25 0 29             |

මුළු ගණන .. 779 0 5

**ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම්**

J/HLG/1994/LM 5433.

1950හේ අඩකක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

කෘගලු දිස්ත්‍රික්කයේ, ගල්බොඩ සහ කිනිගොඩ දෙකෝරළයේ ආදායම් පාලක නිලධාරීතුමන්ගේ කොටසේ, දියසුන්තන ගම් මුලාදැනි වසමේ, දියසුන්තන ගමේ මෙහි පහත දැක්වෙන මායිම්තුළු පිහිටි, අංක 108 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 38 දරණ බිම් කට්ටිය වශයෙන් හැඳින්වෙන කොටනුවේවත්ත නමැති ඉඩමෙන්, ප්‍රමාණයෙන් රූඩ් 1 පර්චස් 4ක් විශාල බිම් කැබැල්ලක් ඊට මායිම්:—

උතුරට සහ නැගෙනහිරට: වරිපනම් බදු අංක 16 දරණ කොටනුවේවත්තේ කොටස;

දකුණට: නගරසභාවට අයිති ඉඩම සහ ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර සහ, බටහිරට: ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර.

පී. බී. බුලත්කුලමේ, කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්නැත.

වම් 1952ක්වූ මැයි මස 12 වැනි දින කොළඹදීය.

L. A/7590/J/AL/2164.

1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තරකර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

(1) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුගම්පොල හත් පත්තුවේ මැදපත්තු නැගෙනහිර කෝරළේ කුඩුමුන්න නම් ගමේ පිහිටි දබරාදලපොත් නැමැති ඉඩමෙන් අක්කර .0436ක විශාලත්වයක් ඇති කොටසකට මායිම්:—

උතුරට: L. A. බිංගිරිමැනිකාට හිමි ඉඩම; නැගෙනහිරට: W. M. කිරිමුදියන්සේට හිමි ඉඩම; දකුණට: දිගන ඇල, ආණ්ඩුවේ ඉඩම; බස්නාහිරට: දිගන ඇල, ආණ්ඩුවේ ඉඩම.

(2) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ, කටුගම්පොල හත් පත්තුවේ මැදපත්තු නැගෙනහිර කෝරළේ කුඩුමුන්න නම් ගමේ පිහිටි දබරාදලපොත් නැමැති ඉඩමෙන් අක්කර .1308ක විශාලත්වයක් ඇති කොටසකට මායිම්:—

උතුරට: දිගන ඇල, ආණ්ඩුවේ ඉඩම; නැගෙනහිරට: L. A. බිංගිරිමැනිකාට හිමි ඉඩම; දකුණට: W. M. කිරිමුදියන්සේට හිමි ඉඩම; බස්නාහිරට: දිගන ඇල, ආණ්ඩුවේ ඉඩම.

(3) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුගම්පොල හත් පත්තුවේ මැදපත්තු නැගෙනහිර කෝරළේ කුඩුමුන්න නම් ගමේ පිහිටි පිටකොටුව නැමැති ඉඩමෙන් අක්කර .0344ක විශාලත්වයක් ඇති කොටසකට මායිම්:—

උතුරට: B. A. සියදෝරිස් අප්පුහාමිට හිමි ඉඩම; නැගෙනහිරට සහ දකුණට: දිගන ඇල, ආණ්ඩුවේ ඉඩම; බස්නාහිරට: B. A. සියදෝරිස් අප්පුහාමිට හිමි ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ, කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්නැත. වම් 1952ක්වූ මැයි මස 12 වැනි දින කොළඹදීය.

Q. 4171/J/AL/1929.

1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තරකර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ පමුණුගම පිහිටි කඩොලිගහදලපොත්ත යන ඉඩමෙන් අක්කර 0.62ක පමණ ප්‍රමාණය ඊට මායිම්:—

උතුරට: ආර්. වික්‍රමසිංහ සහ ජේ. ඇම්. පෙරේරාගේ ඉඩම් වල මායිම්;

දකුණට: පල්ලිඇල; නැගෙනහිරට සහ බස්නාහිරට: ජේ. ඇම්. පෙරේරාට අයිති කඩොලිගහදලපොත්ත.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ පමුණුගම පිහිටි කඩොලිගහදලපොත්ත අක්කර 0.45ක පමණ ප්‍රමාණය ඊට මායිම්:—

උතුරට: රජයට සහ ආර්. වික්‍රමසිංහට අයිති ඉඩම්වල මායිම්;

දකුණට: ආර්. වික්‍රමසිංහට සහ ජේ. ඇම්. පෙරේරාට අයිති ඉඩම්වල මායිම්;

නැගෙනහිරට සහ බස්නාහිරට: ආර්. වික්‍රමසිංහට අයිති කඩොලිගහදලපොත්ත.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ පමුණුගම පිහිටි තොම්මවත්ත යන ඉඩමෙන් අක්කර 0.43ක පමණ ප්‍රමාණය ඊට මායිම්:—

උතුරට: දූනට තිබෙන ඇල;

දකුණට: බී. ජේ. රොඩ්දිගුනෝනාට සහ රජයට අයිති ඉඩම්වල මායිම්;

නැගෙනහිරට සහ බස්නාහිරට: බී. ජේ. රොඩ්දිගුනෝනාට අයිති තොම්මවත්ත.

පී. බී. බුලත්කුලමේ, කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක්වූ අප්‍රේල් මස 9 වැනි දින කොළඹදීය.

Q. 4158/J/AL/1913.

1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තරකර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (B) කොට්ඨාශයේ කෙහෙල්ඇල්ලේ පිහිටි තාරකාමැඩිල්ල කුඹුරෙන් අක්කරයකින් 0.072ක පමණ ප්‍රමාණය ඊට මායිම්:—

උතුරට සහ බස්නාහිරට: එච්. ආර්. ලියන්විනෝනාට අයිති තාරකාමැඩිල්ලකුඹුර;

නැගෙනහිරට: ස්ඵවත් සමරක්කොඩිට අයිති මාගල් වෙලගොඩාල්ල;

දකුණට: ඔය.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (B) කොට්ඨාශයේ කෙහෙල්ඇල්ලේ පිහිටි සිරිපාදකුඹුරෙන් අක්කරයකින් 0.090ක පමණ ප්‍රමාණය ඊට මායිම්:—

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට: සී. ඇම්. ඩී. පෙරේරාට අයිති සිරිපාදකුඹුර;

බස්නාහිරට: ඔය.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (B) කොට්ඨාශයේ කෙහෙල්ඇල්ලේ පිහිටි කදුරුගහ කුඹුරෙන් අක්කරයකින් 0.033ක පමණ ප්‍රමාණය ඊට මායිම්:—

උතුරට: කදුරුගහකුඹුර, ජී. ඇම්. එච්. පෙරේරාට අයිති;

නැගෙනහිරට: ඔය;

දකුණට සහ බස්නාහිරට: ඇම්. ආර්. ජී. ප්‍රනාන්දු සහ ඒ. ප්‍රනාන්දුට අයිති කදුරුගහකුඹුර.

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (B) කොට්ඨාශයේ කෙහෙල්ඇල්ලේ පිහිටි ඊරියගහ කුඹුරෙන් අක්කරයකින් 0.072ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

උතුරට : ඔය ;

නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට : සී. ඇම්. සී. මාපිටිගමනෝනාට අයිති ඊරියගහකුඹුර.

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (B) කොට්ඨාශයේ කෙහෙල්ඇල්ලේ පිහිටි කදුරුගහ කුඹුරෙන් අක්කරයකින් 0.033ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

උතුරට : ජී. ඇම්. ඒ. පෙරේරාට අයිති කදුරුගහකුඹුර ; නැගෙනහිරට : ඔය ;

දකුණට : ඇම්. ආර්. සී. ප්‍රනාන්දු සහ ඒ. ප්‍රනාන්දුට අයිති කදුරුගහකුඹුර ;

බස්නාහිරට : ජී. ඇම් එච් පෙරේරාට අයිති කදුරුගහ කුඹුර

පී. බී. බුලත්කුලමේ, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක්වූ මැයි මස 13 වැනි දින කොළඹදීය.

**1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරළේ මැද පන්තුවේ මල්වතුහිටිපිටියේ පිහිටි හොරහේන නමැති ඉඩමෙන් අක්කර 3ක ප්‍රමාණය ඊට මායිම් :—

උතුරට සහ බස්නාහිරට : ඇස්. සී. හෝරස් මහතාට අයිති හොරහේන නමැති ඉඩමෙන් කොටසක් ;

නැගෙනහිරට : දීමට යන ඉඩමේ කොටසක් ;

දකුණට : ඇල්. ඩබ්ලිව්. අර්නෝල්ස් නයිදෙ සහ තව අයට අයිති දෙකක් වුවලවත්තෝ ඇතිලිය

පී. බී. බුලත්කුලමේ, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1952ක්වූ අප්‍රේල් මස 9 වැනි දින කොළඹදීය.

L. P: 6421.

**1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ශාලු දිස්ත්‍රික්කයේ වැල්ලබොඩ පන්තුවේ කරන්දෙතිය උතුරේ ගම් මුලාදුනිනැනගේ කොඳාගයේ, උනගස්වල නමැති ගමෙහි පිහිටි පර්වස් 24ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති මහ පද්දවලවත්ත නමැති ඉඩම් කැබැල්ල. මූලික සිතියමේ අංක 2130.

ඉහත කී ඉඩමේ මායිම් :—

උතුරට : එම ඉඩමෙන් කොටසක් ;

නැගෙනහිරට : එම ඉඩමෙන් කොටසක් ;

දකුණට : නො. (T. P. 1,43,971) දරන වසිටල් ප්ලානෙන් පෙන්නුම් කරන ලද ඉඩම, සහ

බස්නාහිරට : දඹවල පාර.

පී. බී. බුලත්කුලමේ, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ, සභාවර ලේකම්තුමා.

1952ක්වූ මැයි මස 12 වැනි දින කොළඹදීය.

Q. 4215/J/HLG/2007.

**1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 'කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටිගම කෝරළේ මිදෙල්ලවල පිහිටි කාක්කුලෝවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 5ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

උතුරට : දේවාලෙහේනවත්ත, මිනිකනත්ත, එච්. එ. රතාට සහ ජේ. විලියම් අප්පුහාමිට අයිති ඉඩම් ;

නැගෙනහිරට : කේ. එ'බ්‍රහම් පෙරේරා, කේ. මැන්චි නෝනාට සහ ඩබ්ලිව්. දෙත් දියස්ට අයිති ඉඩම් ;

බස්නාහිරට : ජුනියර් ඉස්කෝලයට ගත් ඉඩම සහ කල්එලිය පාර ;

දකුණට : පල්ලෙවෙලට යන පාර.

පී. බී. බුලත්කුලමේ, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1952ක්වූ අප්‍රේල් මස 9 වැනි දින කොළඹදීය.

Q. 4193/J/AL/2077 (VE).

**1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම් කෝරළේ තවගමුවේ පිහිටි අක්කර 59යි පර්වස් 30ක විශාලකම් ඇති කුරුදු වත්ත නමැති ඉඩම ඊට මායිම් :—

උතුරට : ගිරිගෝරිස් ප්‍රනාන්දු සහ තව අය අයිතිකම් කීයන හකුරුගෙවත්ත සහ එවරිගෙවත්ත ;

නැගෙනහිරට : බතලයවත්ත, හල්ගහදෙතිය කුඹුරුයා සහ පල්ලෙවත්ත ;

දකුණට : පේදිරික් ප්‍රනාන්දු සහ තව අය අයිතිකම් කීයන සිඳොකුගෙහේන ;

බස්නාහිරට : ගිරිගෝරිස් ප්‍රනාන්දු සහ තව අය අයිති කුම් කීයන යකාලෙඔය සහ ඇල්හේන.

පී. බී. බුලත්කුලමේ, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1952ක්වූ මැයි මස 12 වැනි දින කොළඹදීය.

Q. 3906/J/AL/1027.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටිගම පල්ලෙවෙල පිහිටි ඉරිගේෂන් දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂකතුමාගේ 5.3.51 දින දරණ සිතියමේ 9වෙනි කැබැල්ලේ විස්තර කරන ලද පිටිවෙලඹවිට සහ පව්විවෙලවත්ත යන ඉඩම්වලින් පර්චස් 10ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

උතුරට : කැබෙල්ලඹවිට සහ සිතියමේ 8වෙනි කැබැල්ල ;  
නැගෙනහිරට සහ බස්නාහිරට : කැබෙල්ලඹවිට සහ කොටයවත්ත ;

දකුණට : කැබෙල්ලඹවිට සහ සිතියමේ 10වෙනි කැබැල්ල.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටිගම කෝරළේ පල්ලෙ වෙල පිහිටි ඉරිගේෂන් දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂක තුමාගේ 5.3.51 දින දරණ සිතියමේ 1වෙනි කැබැල්ලේ විස්තර කරන ලද හීන්ඇලහේන යන ඉඩමෙන් පර්චස් 9ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

උතුරට සහ නැගෙනහිරට : ඡාඳුඇල නොහොත් දීඇල්ල මය ;

බස්නාහිරට : හීන්ඇලහේන සහ,

දකුණට : හීන්ඇලහේන, ඡාඳුඇල නොහොත් දීඇල්ල මය.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටිගම කෝරළේ පල්ලෙ වෙල පිහිටි ඉරිගේෂන් දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂක තුමාගේ 5.3.51 දරණ සිතියමේ 3වෙනි කැබෙල්ලේ විස්තර කරන ලද බෙලිගස්මුල්ල, කැබැල්ලඹවිට යන ඉඩම් වලින් පර්චස් 10.3ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

උතුරට : එම සිතියමේ 2වෙනි කැබැල්ලේ විස්තර කරන බෙලිගස්කුඹුර ;

නැගෙනහිරට සහ බස්නාහිරට : බෙලිගස්කුඹුර සහ කැබෙල්ලඹවිට ;

දකුණට : කැබෙල්ලඹවිට සහ එම සිතියමේ 4වෙනි කැබැල්ල.

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටිගම කෝරළේ පල්ලෙ වෙල පිහිටි ඉරිගේෂන් දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂක තුමාගේ 3.5.51 දින දරණ සිතියමේ 2වෙනි කැබැල්ලේ විස්තර කරන ලද බෙලිගස්මුල්ල කුඹුරෙන් පර්චස් 10.4ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

උතුරට : බෙලිගස්මුල්ලේ ඹවිටවත්ත ;

නැගෙනහිරට සහ බස්නාහිරට : බෙලිගස්මුල්ලේ කුඹුර ;

දකුණට : බෙලිගස්මුල්ලේ කුඹුර සහ සිතියමේ 3වෙනි කැබැල්ල.

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටිගම කෝරළේ පල්ලෙ වෙල පිහිටි ඉරිගේෂන් දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂක තුමාගේ 3.5.51 දින දරණ සිතියමේ 4වෙනි කැබැල්ලේ විස්තර කරන ලද කැබෙල්ල ඹවිටෙන් පර්චස් 9.6ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

උතුරට : කැබෙල්ලඹවිට සහ එම සිතියමේ 3 වෙනි කැබැල්ල ;

නැගෙනහිරට සහ බස්නාහිරට : කැබෙල්ලඹවිට ;

දකුණට : දීඇල්ලමය.

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටිගම කෝරළේ පල්ලෙ වෙල පිහිටි ඉරිගේෂන් දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂක තුමාගේ 3.5.51 දින දරණ සිතියමේ 5වෙනි කැබැල්ලේ විස්තර කරන ලද කැබෙල්ලඹවිටෙන් පර්චස් 7.6ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

උතුරට : දීඇල්ලමය ;

නැගෙනහිරට : කොටයවත්ත ;

දකුණට : කැබෙල්ලඹවිට ;

බස්නාහිරට : කැබෙල්ලඹවිට සහ එම සිතියමේ 6වෙනි කැබැල්ල.

(7) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටිගම කෝරළේ පල්ලෙ වෙල පිහිටි ඉරිගේෂන් දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂක තුමාගේ 3.5.51 දින දරණ සිතියමේ 6වෙනි කැබැල්ලේ විස්තර කරන ලද කැබැල්ල ඹවිටෙන් පර්චස් 8ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

උතුරට : කැබෙල්ලඹවිට සහ එම සිතියමේ 5වෙනි කැබැල්ල ;

නැගෙනහිරට සහ බස්නාහිරට : කැබෙල්ලඹවිට සහ කොටයවත්ත ;

දකුණට : කැබැල්ලඹවිට, කොටයවත්ත සහ එම සිතියමේ 7වෙනි කැබැල්ල.

(8) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටිගම කෝරළේ පල්ලෙ වෙල පිහිටි ඉරිගේෂන් දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂක තුමාගේ 5.3.51 දින දරණ සිතියමේ 7වෙනි කැබැල්ලේ විස්තර කරන ලද කැබෙල්ල ඹවිටෙන් පර්චස් 8.2ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

උතුරට : කොටයවත්ත සහ එම සිතියමේ 6වෙනි කැබැල්ල ;

නැගෙනහිරට : කොටයවත්ත ;

දකුණට : කැබෙල්ලඹවිට සහ එම සිතියමේ 8වෙනි කැබැල්ල ;

බස්නාහිරට : කැබෙල්ලඹවිට.

(9) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටිගම කෝරළේ පල්ලෙ වෙල පිහිටි ඉරිගේෂන් දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂක තුමාගේ 5.3.51 දින දරණ සිතියමේ 8වෙනි කැබැල්ලේ විස්තර කරන ලද කැබැල්ල ඹවිටෙන් පර්චස් 21.5ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

උතුරට : කැබෙල්ලඹවිට සහ එම සිතියමේ 7වෙනි කැබැල්ල ;

නැගෙනහිරට : කැබෙල්ලඹවිට සහ කොටයවත්ත ;

බස්නාහිරට : කැබෙල්ලඹවිට සහ ගම් සහා පාරට වැටෙන අඹිපාර ;

දකුණට : එම සහ එම සිතියමේ 9වෙනි කැබැල්ල.

(10) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටිගම කෝරළේ පල්ලෙ වෙල පිහිටි ඉරිගේෂන් දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂක තුමාගේ 5.3.51 දින දරණ සිතියමේ 10වෙනි කැබැල්ලේ විස්තර කරන ලද කැබෙල්ල ඹවිටෙන් පර්චස් 21.8ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

උතුරට : කැබෙල්ලඹවිට සහ එම සිතියමේ 9වෙනි කැබැල්ල ;

නැගෙනහිරට : කොටයවත්ත ;

බස්නාහිරට : ඉදුර, සහ

දකුණට : කොටයවත්ත.

පී. බී. බුලත්කුලමේ,  
කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක්වූ අප්‍රේල් මස 3 වැනි දින  
කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකව හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

දකුණු පළාතේ ගාලුදිසානකයේ බෙන්නොට් වලල්ලාපිටි කෝරළේ ඇල්. ඒ. ඒ. ඒ. වෙහෙර වසම් නැමැති ගමෙහි පිහිටි අංක 29, රූ. 3, ප. 1.5 ක්, බිම් ප්‍රමාණය ඇති වෙල්ලොගොඩ කොස්ගහහේන නැමැති ඉඩම් කැබැල්ල.

Table with columns: නො., අයිතියැතිකරන්නා, ප්‍රමාණය, අ. රූ., ප. (A, C 6, C 14, C 4, C 5, B 1, C 1, B 2, C 2, C 3, C 7, C 8, C 9, C 10, C 11, C 12, C 13, D 2, C 15, D 3A, F 2, D 3B, E, F 1, G, පාරවල් සඳහා වෙන්කරන ලද ඉඩම)

වම් 1952ක් වූ පෙබරවාරි මස 7 වැනි දින කොළඹදීය. බිලි සේනානායක, කායිකව හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

Ref. No. L. D/7345/J/E/2181.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකව හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ ප්‍ර. වි. බණ්ඩාර ඩුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මහලක්කොට දිසානායකයේ බටහිර ගිරුවා පත්තුවේ පලුන්තර යන ගම පිහිටි කෝන්ගහහේන නමැති ඉඩමෙන් අක්කර ෪ ක් පමණ වූ බිම් ප්‍රමාණයට මායිම්—

- උතුරම: කෝන්ගහහේන; නැගෙනහිරම: දූතට නිමෙන පාරිසාරාම පිහිටි ගෙවත්තද; දකුණම: කුණේහේන; බටහිරම: පාරකොරවුව.

වම් 1952ක් වූ මැයි මස 20 වැනි දින කොළඹදීය. පී. බී. ඩුලන්කුලමේ, කායිකව හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

Q 3862/J/AL/111

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :-

Table with columns: නො., ඉඩමේ නම, විස්තර, ප්‍රමාණය, අ. රූ., ප. (නො. 1, 2, 3, 4)

ඉහත සඳහන් ඉඩමට කිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා තිබිය හැකි සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලපෑම් අවලංගු කර ගැනීමට හෝ වම් 1952ක් වූ ජූලි මස 23 වැනි දින පෙරවරු 10 හේ වේලාවට කොළඹ කඩවිටියේදී මා මෙහෙයවිය යුතුයි.

තවද වම් 1952ක්වූ ජූලි මස 14වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට සහායක්, එසේ ඉඩම ලබාගැනීමට ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1952ක්වූ මැයි මස 17වන දින මාලුගම කම්බරියේදීය.

ඇන්. මානික්කලාබසිකබාර්, බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ජ්ජන්තනුමා. J/E/34/LP./6327.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවි 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ගාල්ලේ සංගමිකානු විදුහලට අමතර ඉඩම් ගැනීමට ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

P. P. A 1,346.

| නො. | ඉඩමේ නම  | විස්තර  | අයිතිකම්කීයත්තා                  | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----|--|---|----------------------------------|---------------------|
| 1   | කොළඹවලවිවේන්ත නොහොත් කිරිමැටියවත්ත වරිපණම් නො. 252, වත්වැල්ල පාර | පොල් ඉඩමෙහි අවුරුදු 5-60ක් අතර වයස ඇති උරුමයෙහිලි කරනලද ගෙයක්ද, සේකොලු ගෙවිලි කරනලද මැසිනිසිසියක්ද, බැමිමෙන් බැඳුණු ශ්‍රීදක් සහ කරත්ත පාරක් | මොබෝදි සමාගම නැ.පො.නො. 250, කොළඹ | 2 1 35.1            |

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක්වූ ජූලි මස 11වන දින පෙරවරු 9.45ට ගාල්ලේ කම්බරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1952ක්වූ ජූලි මස 4වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට සහායක්, එසේ ඉඩම් ලබාගැනීමට ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1952ක්වූ මැයි මස 24වන දින ගාල්ලේ කම්බරියේදීය.

රේස් රයිට්, ආණ්ඩුවේ උප ජ්ජන්තනුමා. L. B. 2055.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7වන වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

ඒ. සෙන්ටි. ඩී. විජේමාන්න, මාතර දිනපත්‍රිකයේ ආණ්ඩුවේ අතිරේක උප ජ්ජන්තනුමා වන මම, පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවි 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මාතර දිනපත්‍රිකයේ වැලිගමි කෝරළේ සුල්කානාගොඩ යන ගම පිහිටි සද්දෙහිකුඹුර, පිටආද්දර, එරඹුදුගහආද්දර සහ එරඹුදුගහආද්දර යන ඉඩම්වලින් අ. 0, රූ. 1, ප. 6.14 කොටස—

- (1) සද්දෙහිකුඹුර—
  - උතුරට : සුල්කානාගොඩට යන ගමිසහා පාර;
  - දකුණට : පිටආද්දර;
  - නැගෙනහිරට සහ බස්නාහිරට } සද්දෙහිකුඹුර.
- (2) පිටආද්දර—
  - උතුරට : සද්දෙහිකුඹුර;
  - දකුණට සහ නැගෙනහිරට } පිටආද්දර;
  - බස්නාහිරට : එරඹුදුගහආද්දර.
- (3) එරඹුදුගහආද්දර—
  - උතුරට : සද්දෙහිකුඹුර;
  - දකුණට සහ නැගෙනහිරට } පිටආද්දර
  - බස්නාහිරට : එරඹුදුගහආද්දර.
- (4) එරඹුදුගහආද්දර—
  - උතුර, දකුණ සහ නැගෙනහිරට } එරඹුදුගහආද්දර
  - බස්නාහිරට : කොටුවලට යන ගමිසහා පාර.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක්වූ ජූලි මස 28වන දින උදේ 10වන විට මාතර කම්බරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1952ක්වූ ජූලි මස 21වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට සහායක්, එසේ ඉඩම් ලබාගැනීමට ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1952ක්වූ මැයි මස 23 වැනි දින මාතර කම්බරියේදීය.

ඒ සෙන්ටි. ඩී. විජේමාන්න, ආණ්ඩුවේ අතිරේක උප ජ්ජන්තනුමා. L. B. 2024.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

ඒ. සෙන්ටි. ඩී. විජේමාන්න, මාතර දිනපත්‍රිකයේ ආණ්ඩුවේ අතිරේක උප ජ්ජන්තනුමා වන මම, පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවි 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මාතර දිනපත්‍රිකයේ වැලිගමි කෝරළේ මිදිගම නැගෙනහිර පිහිටි දංකැටියවත්ත නොහොත් වෙලඟෙදරවත්ත නැමැති ඉඩමෙන් අ. 1, රූ. 2, ප. 0 පමණ වන බිම් කොටසක්. මායිම් :—

- උතුරට : දංකැටියවත්ත;
- නැගෙනහිරට : මාරගහකොරවූව;
- දකුණට ; කරත්තපාර;
- බස්නාහිරට : අඹිපාර.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කිසිදු සිදුකිරීමක් සිදුකිරීමට නම් තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක්වූ ජූලි මස 30වෙනි දින උදේ 10.00 වේලාවට මාතර කම්මලයේදී මා සම්මුඛ විභාගයක් සිදුකළේය.

තවද වම් 1952ක්වූ ජූලි මස 23වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි දුල්ලුමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැනීමට වෙන් වෙන් දෙකක් සිදුකළේය (පිටපත් දෙකක් සිදුකළේය) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුය.

වම් 1952ක්වූ මැයි මස 23වෙනි දින මාතර කම්මලයේදී. ඒ. සෙන්ට් වි. විජේමාන්න, මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේ අතිරේක උප ඒජන්තතුමා.

L. B. 2018.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි.

මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා වන ඒ. ඩී. විරසිංහ වහා මම පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මාතර දිස්ත්‍රික්කයේ කඳුබඩ පත්තුවේ හත්වන සහ ගමේ පිහිටි ගම්පිටියකුඹුර, මිනිඳුවෙලකුඹුර, දියගහවතුරකුඹුර, සකරමුදුගෙමුලනකුඹුර සහ බෙලිගහකුඹුර යන ඉඩම්වලින් රු. 1 කි, පර්චස් 30ක් පමණ වන ඉඩම් කැබලි කුණක්, ඉඩම්වලට මාසිමි:—

- (1) ගමගෙව්වලකුඹුර—
  - උතුරට: සකරමුදුගෙමුලනකුඹුර;
  - දකුණේ සහ බස්නාහිර: ගමගෙව්වලකුඹුර;
  - නැගෙනහිර: මහ පාර.
- (2) මිනිඳුවෙලකුඹුර—
  - උතුර: බෙලිගහකුඹුර;
  - දකුණේ සහ නැගෙනහිර: මිනිඳුවෙලකුඹුර;
  - බස්නාහිර: මහ පාර.
- (3) දියගහවතුරකුඹුර—
  - උතුර සහ බස්නාහිර: දියගහවතුරකුඹුර;
  - දකුණ: සකරමුදුගෙමුලනකුඹුර;
  - නැගෙනහිර: මහ පාර.
- (4) සකරමුදුගෙමුලනකුඹුර—
  - උතුර: දියගහවතුරකුඹුර;
  - දකුණ: ගමගෙව්වලකුඹුර;
  - නැගෙනහිර: මහ පාර;
  - බස්නාහිර: සකරමුදුගෙමුලනකුඹුර.
- (5) බෙලිගහකුඹුර—
  - උතුර සහ නැගෙනහිර: බෙලිගහකුඹුර;
  - දකුණ: මිනිඳුවෙලකුඹුර;
  - බස්නාහිර: මහ පාර.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කිසිදු සිදුකිරීමක් සිදුකිරීමට නම් තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක්වූ අගෝස්තු මස 14වෙනි දින උදේ 9.30 වේලාවට හත්වන කානායකේදී මා සම්මුඛ විභාගයක් සිදුකළේය.

තවද වම් 1952ක්වූ අගෝස්තු මස 7වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි දුල්ලුමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැනීමට වෙන් වෙන් දෙකක් සිදුකළේය (පිටපත් දෙකක් සිදුකළේය) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුය.

වම් 1952ක්වූ මැයි මස 21වෙනි දින මාතර කම්මලයේදී. ඒ. ඩී. විරසිංහ, මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

Q. 4134/LRO/APL/2065/J/AL/1819.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි.

මට යාපහාට ඇති උපාලිකාවකින් විස්තර කර තිබෙන ඉඩම් 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සූරාගතවනු ලබන නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ කිසිදු වෙන් වෙන් ලිඛිත යුතුකමක්) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බැවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිළිබඳ අමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නැමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1951ක්වූ දෙසැම්බර් මස 4 වැනි දින කොළඹදී. බිහිලි සේනානායක, කෘෂිකර්ම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය

මුල් පැයෙන් නොමිලය. A 3,036. ගම—කොහෙල්වතුගොඩ

| නො. ඉඩමේ නම | විස්තර                      | අයිතිකම්කරුන්ගේ නාමය | ප්‍රමාණය, අ. රූ. ප.  |           |
|-------------|-----------------------------|----------------------|--|-----------|
| 1           | බදුල්ලකුඹුර                 | .. කුඹුර             | .. ඩී. ද. සේරම් සහ ජී. ජී. ද. සේරම්ගේන්, දෙදෙනාම බැන්කිංගුල්ල, ගම්පහ | 0 2 37    |
| 2           | එම                          | .. එම                | .. එම  | .. 0 1 37 |
| 3           | එම                          | .. එම                | .. එම  | .. 3 1 0  |
| 4           | ගන්දරවෙල                    | .. එම                | .. එම  | .. 1 3 34 |
| 5           | ගන්දරවෙල නොගොත් බදුල්ලකුඹුර | .. එම                | .. එම  | .. 2 0 26 |
|             |                             |                      | එකතුව  | 8 2 14    |

Q 4223 /LRO/APL 4381.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා හේරුම් ගනුයුතු වූ) 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1952 වෛ පෙබරවාරි මස 27 වැනි දින කොළඹදීය.

ඩබ්ලිව් සේනානායක, කෘෂිකර්ම හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය

මුල් පැයෙන් නො. A 3,128. ගම—අකරගම

| නො. ඉඩමේ නම | විස්තර      | අයිතිකම්කරුන්ගේ නාමය | ප්‍රමාණය, අ. රූ. ප.                                   |           |
|-------------|-------------|----------------------|---|-----------|
| 1           | මිල්ලගහවත්ත | .. පොල්ඉඩම           | .. ඇස්. මර්නේලිස් ද සිල්වා අප්පහාමි, මාදන්පැල්ල, කටාන | 0 3 22    |
| 2           | එම          | .. එම                | .. එම   | .. 0 0 10 |
| 3           | එම          | .. එම                | .. එම   | .. 0 0 5  |
|             |             |                      | එකතුව   | 0 3 37    |

LD—B 49/50

LA/3360/J/AL/2216.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා හේරුම් ගනුයුතු වූ) 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ ජුංචි බණ්ඩාර මුලන්කුලම නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1952 වෛ අප්‍රේල් මස 23 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලන්කුලම, කෘෂිකර්ම හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය

මුල් පැයෙන් නොමිලය A 1,140. ගම—කුඩාමානවේරිය සහ රජකඳුලුමි

| නො. ඉඩමේ නම | විස්තර                                     | අයිතිකම්කරුන්ගේ නාමය  | ප්‍රමාණය, අ. රූ. ප.                             |           |
|-------------|--|---|---|-----------|
| 1           | මානවේරියකටුව, මාන වේරියකැලේ සියලු බලගහවත්ත | .. පොල්අතු ජෛවලිකල මැවියෙන් තැනූ කුසස්සියක්ද, ගලෙන් බැඳපු ලිදක් සහ වතුර වලක්ද පොල්අතුමිලින් සාදනලද එම කොටුවක් සහ කුකුල් කොටුවක්ද, පොල්අතු මිටුවක් සහ පොල්අතු ජෛවලිකල මැවි බිත්තිවලින් තැනූ ගෙයක්ද ඇති අවුරුදු 20ක් පමණ වයස් වූ පොල්වත්ත | .. W. G. M. නිස්සන්ක සිල්වා, කොළඹ 26 පාර හලාමින | 26 3 22   |
| 2           | මානවේරියකැලේ                               | .. අවුරුදු 20ක් වයස ඇති පොල් වත්ත   | .. එම   | .. 0 0 23 |
| 3           | සියලුබලගහවත්ත                              | .. එම   | .. එම   | .. 0 0 31 |
|             |  |   | එකතුව   | 27 0 36   |

LA 3358/J/AL/2172.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා හේරුම් ගනුයුතු වූ), 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ ජුංචි බණ්ඩාර මුලන්කුලම නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1952 වෛ අප්‍රේල් මස 7 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලන්කුලම, කෘෂිකර්ම හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.



උපලේඛනය

| නො. ඉඩමේ නම | විස්තර  | අයිතිකම්කරුන්ගේ නම                                   | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-------------|---|--|---------------------|
| 20          | පුලියන්කඩවරවත්ත .. අවුරුද්ද සිට අවුරුදු 25ක් පමණ වයස ඇති පොල්වත්ත | පිලිස් අන්ඩ්‍රාඩෝ, නො. 23, ස්වෙසන් පාර, වෙල්ලම්පිත්ත | 23 2 2              |
| 21          | එම .. එම ..   | එම ..  | 0 1 25              |
| එකතුව ..    |   |  | 23 3 27             |

L. D.—B 49/50.

No. LA 3357/J/AL/2173.

1950 සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 සේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගතයුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංකොඛනවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගතයුතුවූ) 1950 සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවසානී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පූ.වි බණ්ඩාර මුලුන්කුලම නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1952 කටු අප්‍රේල් මස 7 වැනි දින කොළඹදීය.

පී. බී. මුලුන්කුලම, කෘෂිකර්ම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

| නො. ඉඩමේ නම | විස්තර  | අයිතිකම්කරුන්ගේ නම                                   | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-------------|---|--|---------------------|
| 1           | පුලියන්කඩවරවත්ත .. අවුරුද්ද සිට අවුරුදු 25ක් පමණ වයස ඇති පොල්වත්ත | පිලිස් අන්ඩ්‍රාඩෝ, නො. 23, ස්වෙසන් පාර, වෙල්ලම්පිත්ත | 0 2 36              |
| 2           | එම .. එම ..   | එම ..  | 9 2 13              |
| එකතුව ..    |   |  | 10 1 9              |

LRO/APL/4297/LP/6500.

1950 සේ අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

ගාල්ලේ දිසායතනයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඔස්වින් රේන් රයිඩ් වන මම, 1950 සේ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවසාන වන්නේ සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව භන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1952 කටු ජූනි මස 30 වෙනි දින ගාල්ලේ කවිචේරියේදී ප්‍රතිභාග 10.15 ට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද කමත්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් වම් 1952 කටු ජූනි මස 23 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය, මත්දි ඉල්ලාසිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිමෙලෙහි විස්තර සහ මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වම් 1952 කටු මැයි මස 23 වෙනි දින ගාල්ලේ කවිචේරියේදීය.

රේන් රයිඩ්, ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

| නො. ඉඩමේ නම | විස්තර  | අයිතිකම්කරුන්ගේ නම   | ප්‍රමාණය, අ. රූ. ප.  |        |
|-------------|---|--|--|--------|
| 237         | ගෝනමුල්ලදෙකියගොඩ නොගොත් පෙම්මෙල්ල                                       | අවුරුදු 25ක් වයස ඇති ඉඩමෙහි අවුරුදු 25ක් පමණ ඇති පොල්ගස් තිබේ  | ගාල්ලේ කොටුමේ පදිංචි ඒ. ඇස්. ජයවික්‍රම, සු. උ. පෙරකළුරු මහතා | 0 3 28 |
| 238         | ගෝනමුල්ලදෙකිය සහ ගෝනමුල්ලදෙකියගොඩ නොගොත් පෙම්මෙල්ල                      | කොස්, රබර්, කජුගස්, වැවිලි ඇති ඉඩමෙන් අවුරුදු 8-25න් අතර වයස ඇති මැවියෝන් තනනලද ගෙයක් සහ වැසිකිලියක්ද තිබේ | එම ..  | 0 3 34 |
| 239         | ගෝනමුල්ලදෙකිය   | අවුරුදු 5ක් පමණ ඇති රබර්   | එම ..  | 0 0 7  |
| 240         | එම  | අවුරුදු 2-5න් අතර වයස ඇති නේ   | එම ..  | 0 0 5  |
| 241         | ගෝනමුල්ලදෙකියගොඩ නොගොත් පෙම්මෙල්ල                                       | වැවිලි නැති ඉඩමේ අඹිපාර  | එම ..  | 0 0 4  |
| 242         | ගෝනමුල්ලදෙකියකුඹුර  | කුඹුර  | එම ..  | 0 1 10 |
| 243         | ගෝනමුල්ලදෙකියගොඩ නොගොත් පෙම්මෙල්ල                                       | අවුරුදු 5ක් පමණ වයස ඇති ඉඩමෙහි පොල්, කොස්ගස් සහ අලු වැවිලිද තිබේ   | එම ..  | 0 1 0  |
| 244         | ගෝනමුල්ලදෙකිය, ගෝනමුල්ලදෙකියගොඩ නොගොත් පෙම්මෙල්ල සහ ගෝනමුල්ලදෙකිය කුඹුර | ඉඩමෙහි පොල්, කජුගස් සහ රබර් අවුරුදු 5-25න් අතර වයස ඇති කුඹුර සහ බැමිමෙන් බැඳු පුදි                         | එම ..  | 0 3 0  |
| එකතුව ..    |   |  | 3 1 11   |        |

**காணி நிர்ணய முன்னறிவித்தல்களைக் குறித்த விளம்பரம்**

காணியரிமை நிர்ணயச் சட்டம், அதிதியாயம் 319  
காணியரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 2,789 மட்டக்களப்பு

இதனோடணை திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும், அதன் எப்பங்கிறகேனும், அதில் எச் சோந்தைக்கேனும் தமக்கு உரிததுண்டென்று 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 30 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் இதனடிமீல் கையொப்பமிட்டவருக்கு ஒருவரும் அறிவியாமல் இருக்குமிடத்து காணியரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்கூடிய காணியொன்றை வெளிப்படுத்தி முடிக்கூடிய காணியாக அதன் விஷயத்திற்கு செயல்வேண்டியவன் செய்கு முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சிதம்பர மாதம் 3 ந தேதியிலன்று மட்டக்களப்புக் கச்சேரியில் கொடுக்கப்படுகின்றது,

பி ராஜதுரை,  
உதவி அரசாட்சி ஏசனாடா,  
மட்டக்களப்பு டிஸ்திரிக்.

குறிப்பு.—(அ) மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரிததுக்களைக் கொண்ட காணிகளை “ நெஜிஸ்ஸர் ” தபாலில் அனுப்பப்பட்டு, உறைகளின் மேல் “ நிர்ணய அறிவித்தல் உரிமை ” என்ற சொற்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கப்பட வேண்டும்.

(ஆ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம், மட்டக்களப்பு கீழாமாணை அரசாட்சி ஏசனாட்டிமும், அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாதரிமும் (கொழுமடி) பெற்றுக்கொள்ளலாம்.

(இ) இக்காணிகள் எவற்றிலேமுள்ள வழியிருந்து அக்காணிகளுக்குள்ள உரிததாமென்பதை அறிந்துகொள்க:

(ஈ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

கீழ் மாகாணம், மட்டக்களப்பு டிஸ்திரிக், ஏறலூர் கோரூபையறுகளைச் சேர்ந்த புத்தம்புரி கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு முந்தணை ஆறு,  
கிழக்கு . கன்னகுவடிச்சல், பள்ளக்குளம் குளக்கட்டு, பள்ளக்குளம் குளம் (கைவிடப்பட்டது), கலந்தர் வெட்டிண சேனை;  
தெற்கு . புத்தம்புரிகாடு, வடிச்சல் ஆறு, புத்தம்புரிகாடு,  
மேற்கு : முந்தணை ஆறு.

ஆரம்பப்படும் A 552.

| காணித் துண்டு.   | காணியின் பெயர். | விசாலம் ஏ. மு. ப. |
|------------------|-----------------|-------------------|
| 2½—(அடிப்பாலை)   |                 | 0 0 15            |
| 3½—(வண்டிப்பாலை) |                 | 1 3 12            |
| 7½—(வண்டிப்பாலை) |                 | 0 0 21            |

| காணித் துண்டு. | காணியின் பெயர்.                                  | விசாலம் ஏ. மு. ப. |
|----------------|--|-------------------|
| 8              | புத்தம்புரி பூமி (நெலவயல், கைவிடப்பட்டது)        | 0 1 36            |
| 10             | புத்தம்புரி பூமி (நெலவயல்)                       | 2 0 0             |
| 11             | கல்லடிஞளம் (சூசம், கைவிடப்பட்டது)                | 38 0 22           |
| 14             | புத்தம்புரிபூமி (நீண்ட நிலம்)                    | 1 1 15            |
| 15             | புத்தம்புரிபூமி (நெலவயல்)                        | 1 3 12            |
| 16½            | —(வண்டிப்பாலை)                                   | 0 0 28            |
| 17             | புத்தம்புரிபூமி (நெலவயல்)                        | 2 2 8             |
| 17½            | —(வண்டிப்பாலை)                                   | 0 0 38            |
| 20             | புத்தம்புரிகாடு (சிறு காடு)                      | 3 3 12            |
| 21             | புத்தம்புரிகாடு (தேக்கு மரங்கள் 20-25 வருஷம்)    | 59 2 32           |
| 21½            | —(வண்டிப்பாலை)                                   | 0 3 39            |
| 21¾            | வடிச்சல் ஆறு (சிறு ஆறு)                          | 8 1 14            |
| 23             | புத்தம்புரிகாடு (காடு)                           | 29 1 5            |
| 24             | ஷே   | 225 0 3           |
| 25             | அல்லாசேனை தோட்டம் (தேயிலை தோட்டம் கைவிடப்பட்டது) | 2 1 5             |
| 26             | ஷே   | 1 0 10            |
| 27             | புத்தம்புரிகாடு (காடு)                           | 0 2 4             |
| 28             | ஷே   | 23 2 39           |
| 29             | ஷே   | 9 2 17            |
| 30             | ஷே   | 1 0 35            |
| 31             | ஷே   | 22 2 31           |
| 32             | ஷே   | 7 3 34            |
| 32½            | புத்தம்புரிபூமி (நெலவயல், கைவிடப்பட்டது)         | 0 3 23            |
| 33             | ஷே   | 44 3 10           |
| 34             | ஷே   | 2 1 17            |
| 35             | புத்தம்புரிகாடு (காடு)                           | 0 1 33            |
| 36             | ஷே   | 0 2 29            |
| 37             | ஷே   | 0 0 33            |
| 38             | புத்தம்புரிபூமி (நெலவயல், கைவிடப்பட்டது)         | 0 2 30            |
| 39             | ஷே   | 0 0 10            |
| 41             | புத்தம்புரிகாடு (காடு)                           | 1 1 0             |
| 42             | ஷே   | 2 2 3             |
| 43             | ஷே   | 13 2 21           |
| 44             | புத்தம்புரிபூமி (நெலவயல், கைவிடப்பட்டது)         | 0 0 20            |
| 45             | ஷே   | 4 0 9             |
| 46             | ஷே   | 0 1 36            |
| 47             | ஷே   | 0 1 30            |
| 48             | ஷே   | 0 1 4             |
| 49             | ஷே   | 1 0 3             |
| 50             | ஷே   | 0 0 37            |
| 51             | புத்தம்புரிகாடு (காடு)                           | 13 0 18           |
| 52             | ஷே   | 0 2 27            |
| 53             | ஷே   | 163 0 31          |
| 54             | ஷே   | 5 2 28            |
| 55             | ஷே   | 15 1 18           |
| 56             | ஷே   | 36 2 19           |
| 57             | ஷே   | 25 0 29           |
| மொத்தம்        |  | 779 0 5           |

**அரசாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்**

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் எனும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய, மந்திரி அலுவலர் பண்பாட்டு அலுவலர் ஆகிய நான்கு இடங்களில் பிரகடனம் செய்கின்றேன்

கொழுமடி,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 12 ந உ.

மாண்புமிகு அலுவலர் டிஸ்திரிக் ஏசனாடுவின் இலக்கம் . L P 6421  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/BAG/1408

காணியின் விபரம்

காணி டிஸ்திரிக்கில் வெல்லப்பொட பத்துவில் உடைக்கலவல் கிராமத்தில் கருந்தெனிய வடக்கில் கிராம தலைவரின் பகுதியில் (பி பி 2,130) 24 பாச்சல் விசாலமுள்ள மஹப்பட்டுவெல் வத்தயினால் ஒரு துண்டு வாங்கும் எல்லைகள்

வடக்கு : அதே காணியில் கொஞ்சம்,  
கிழக்கு : அதே காணியில் கொஞ்சம்,  
தெற்கு : டி. பி. 143,971 ல் காட்டியுள்ளபடி,  
மேற்கு : டம்லாவுக்கு போகும் பாதை.

பி பி. புளங்குலம்,  
காணி, விவசாய மந்திரியின் உதவியுடைய,  
எஸ் எஸ். அமரசிங்கு,  
நிரந்தரக் காரியதரிசி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

LA 7590/J/AL/2164

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புனசி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரியின் உதரவுப்படி,  
எஸ். எவ் அமரசிங்ஹு,  
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 12 ந் உ.

மாகாண ஏசனாடுவின் இலக்கம் LA 7590.  
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/AL/2164.

காணியின் விபரம்.

(1) குருணாகல் டிஸ்திரிக், கடுகம்பொல அட்பட்டு, மெடபத்த கிழக்கு கோறன், குருமுன்ன கிராமத்திலுள்ள டபரலுப்பொத எனனும் காணியில் ஏறக்குறைய 0436 ஏக்கர் விசாலமுள்ள எல்லைகள் —

வடக்கு : எல். ஏ டிங்கிரி மெனிகாவுக்குரிய காணி,  
கிழக்கு : டபளியு எம். கிரிமுடியானசெக்கு உரிய காணி,  
தெற்கு : டிசன் எல், அரசாங்க காணி,  
மேற்கு : டிசன் எல், அரசாங்க காணி,

(2) குருணாகல் டிஸ்திரிக், கடுகம்பொல அட்பட்டு, மெடபத்த கிழக்கு கோறன், குருமுன்ன கிராமத்திலுள்ள டபரலுப்பொத எனனும் காணியில் ஏறக்குறைய 1308 ஏக்கர் விசாலமுள்ள எல்லைகள் —

வடக்கு : டிசன் எல், அரசாங்க காணி,  
கிழக்கு : எல் ஏ டிங்கிரி மெனிகாவுக்கு உரிமையுள்ள காணி,  
தெற்கு : டபளியு. எம் கிரிமுடியானசெக்கு உரிய காணி,  
மேற்கு : டிசன் எல், அரசாங்க காணி

(3) குருணாகல் டிஸ்திரிக், கடுகம்பொல அட்பட்டு, மெடபத்த கிழக்கு கோறன், குருமுன்ன கிராமத்திலுள்ள பிதகொதுவ எனனும் காணியில் ஏறக்குறைய 0344 ஏக்கர் விசாலமுள்ள எல்லைகள் —

வடக்கு : பி. ஏ. சியதோரிஸ் அப்பஹாமிக்குரிய காணி,  
கிழக்கு : டிசன் எல், அரசாங்க காணி,  
தெற்கு : டிசன் எல், அரசாங்க காணி,  
மேற்கு : பி. ஏ. சியதோரிஸ் அப்பஹாமிக்குரிய காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புனசி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

இலக்கம் J/HLG/1994/LM 5433,  
கொழும்பு,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 12 ந் உ.

பி. பி. புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரியின் உதரவுப்படி,  
எஸ். எவ் அமரசிங்ஹு,  
நிரந்தரக் காரியதரிசி.

காணியின் விபரம்.

கேகாலை டிஸ்திரிக், கலப்பொட கிராமத்திலுள்ள காரியாதிக்காரியின் பிரிவில், தயசுனைத்த கிராமத்திலேவரின பிரிவில், தயசுனைத்த கிராமத்தில் அமைந்துள்ளதும், F V. P 108 ல் துண்டு 38 என மிகவும் விபரமாக விபரிக்கப்பட்டதும், கொற்றனுவேவத்த எனப்படும் காணியில் 1 ரூ 4 ப் விசாலமுண்டயதும், பின்வரும் எல்லைகளைக் கொண்டதுமான காணி —

வடக்கும் கிழக்கும் : கணக்கிடப்பட்ட இலக்கம் 16 கொண்டிருள்ள கொற்றனுவேவத்தயின் பகுதிகள்,  
தெற்கு : பி. டபிளியு டி ரோடும், பட்டண சபைக்குரிய காணியும்,  
மேற்கு : பி. டபிளியு டி ரோடும்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புனசி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 12 ந் உ.

மேல் மாகாண அதிபா இலக்கம் Q 4193/J/AL/2077 (VE).

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், ஹேவகம் கோறன், நவகமுல் எனனும் கிராமத்திலிருக்கும் 59 ஏ. 30 ப் விசாலமுள்ள குறுண்டுவத்த எனனும் எல்லாக் காணியும் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : கிரிகோறில் பெண்ணுடோவும் மற்றவாக்களும் உரிமை கேட்கும் ஹகுறுகேவத்தவும், இவரிகேவத்தவும்,  
கிழக்கு : பத்தலயவத்த, கல்கஹடினியாகும்புறயம், பலலிவத்த ஆகியவைகளும்,  
தெற்கு : பெற்றிக் பெண்ணுடோவும் மற்றவாக்களும் உரிமை கேட்கும் சிங்கோகிடுகெண்,  
மேற்கு : கிரிகோறில் பெண்ணுடோவும் மற்றவாக்களும் உரிமை கேட்கும் யக்களடியாவும், எல்கெனவும்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புனசி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 20 ந் உ.

டிஸ்திரிக் ஏசனாடுவின் இலக்கம் LD 7345  
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/E/2181,

பி. பி. புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரியின் உதரவுப்படி,  
எஸ். எவ் அமரசிங்ஹு,  
நிரந்தரக் காரியதரிசி.

## காணியின விபரம்

அம்பாநதோடடைப பிரிவில், மேற்கூறியவாபத்தில் பள்ளத்தற கிராமத்தில், கொல்குறேனை எனனும் காணியினுள்ள 1 ஏக்கர் விசாலமான நிலம், இதன் எல்லைகளாவன :—

வடக்கு . கொல்குறேனை,  
கிழக்கு : பாடசாலை வளவு,  
தெற்கு : றுகுறேனை,  
மேற்கு பறிகொறத்துவ.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் மூலம் (ஏப்ரல்) சித்திரைமீ 9 ந ட.

மேல மாகாண அதிபர் இலக்கம் : Q 1215/J/HLG/2007

## காணியின விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறிகம் கோறன், மிடலவள எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 5 ஏக்கர் விசாலமுள்ள கக்கள் எல்றேற எனனும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : உவல்லிஹெவைத்தயும், இடுகாடும், ஏச ஏ. றவைவுக்கும், ஏ. வில்லியம் அபபுறாழிகுமுரிய ஆதனங்கள்,  
கிழக்கு . கே. எப்பிறகாப் பெறேறுவுக்கும், கே மினி நோனுவுக்கும், டபிளயு. டொன டயஸவுக்குமுரிய காணிகள்,  
மேற்கு ஜலியா லக்கலுக்காக எடுக்கப்பட்ட காணியும், கலியா ரேடும்,  
தெற்கு : பள்ளிவெல்.

பீ பி புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரி.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் மூலம் (ஏப்ரல்) சித்திரைமீ 9 ந ட.

மேல மாகாண அதிபர் இலக்கம் . Q 4216/J/HLG/2009.

## காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக் மெடபத்து வாசியான கோறன் மேற்கு, மலவத்துறிகிற்பிடய எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 3 ஏக்கர் விசாலமுள்ள கொறஹெனை எனனும் காணியின ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : அதே காணியின பகுதியும், திரு எல். டி. ஹெறவைக்குரிய கொறஹெனவும்,  
மேற்கு : அதே காணியின பகுதியும், திரு. எல். டி. ஹெறவைக்குரிய கொறஹெனவும்,  
கிழக்கு : நன்கொடையாகக் கொடுக்கப்பட்டிருக்கும் மிகுதிக் காணி,  
தெற்கு : எல். டபிளயு. ஆநோலிஸ் நாயிடெவுக்கும் மறறவாக்குமுரிய டகனடுவளவத்தவுக்கிடையே இருக்கும் காணி.

பீ பி புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரி.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் மூலம் (ஏப்ரல்) சித்திரைமீ 9 ந ட.

மேல மாகாண அதிபர் இலக்கம் : Q 4171/J/AL/1929.

## காணியின விபரம்.

(1) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தகுறு கோறன் தெற்கு, பமுனுசம் எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 0.62 ஏக்கர் விசாலமுள்ள கடுலக்குறடல் பொத்த எனனும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : ஆர். விக்ரமசிவஹவுக்கும், ஜே. எம் பெறேறுவுக்குமுரிய காணிகளுக்கிடையே இருக்கும் எல்லை,  
தெற்கு : பலிவெல்.  
கிழக்கு : ஜே. எம். பெறேறுவுக்குரிய, கடுலக்குறடல்பொத்த,  
மேற்கு : ஜே. எம், பெறேறுவுக்குரிய கடுலக்குறடல்பொத்த,

(2) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தகுறு கோறன் தெற்கு, பமுனுசம் எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 0.45 ஏக்கர் விசாலமுள்ள கடுலக்குறடல்பொத்த எனனும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : ஆர். விக்ரமசிவஹவுக்குரிய காணிகளும், முடிக்குரிய காணிகளுக்கிடையேயிருக்கும் எல்லை,  
தெற்கு : ஆர். விக்ரமசிவஹவுக்கும், ஜே. எம். பெறேறுவுக்குமுரிய காணிகளுக்கிடையேயிருக்கும் எல்லை,  
கிழக்கு : ஆர். விக்ரமசிவஹவுக்குரிய கடுலக்குறடல்பொத்த,  
மேற்கு : ஆர். விக்ரமசிவஹவுக்குரிய சடுலக்குறடல்பொத்த.

(3) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தகுறு கோறன் தெற்கு, பமுனுசம் எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 0.13 ஏக்கர் விசாலமுள்ள தொமமவத்த எனனும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : தற்போது இருக்கும் கானவாயக்கால்,  
தெற்கு : முடிக்குரிய காணிகளும், ஸ்ரீமதி. பி. ஏ. ரெட்டிக் கோவின காணிகளுக்கிடையேயிருக்கும் எல்லை,  
கிழக்கு : ஸ்ரீமதி. பி. ஏ. ரெட்டிக் கோவின காணிகளுக்கிடையேயிருக்கும் எல்லை,  
மேற்கு : ஸ்ரீமதி. பி. ஏ. ஏ. ரெட்டிக் கோவின காணிகளுக்கிடையேயிருக்கும் எல்லை.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் மூலம் (மே) வைகாசிமீ 13 ந ட.

மேல மாகாண அதிபர் இலக்கம் . Q 4158/J/AL/1913.

பீ. பி. புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரி.

காணியின விபரம்.

(1) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறனை வடக்கு (B) ல, கீகெல என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 0 072 ஏக்கர் விசாலமுள்ள தற்கமெ டிஸ்குமபுற என்னும் காணியின ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு . சச ஆர் லியனசி நோனுவகுகுரிய தற்கமெடிஸ்குமபுற என்னும் காணி,  
மேற்கு : ஷே  
கிழக்கு : ஸ்ரிவின சமறககொடிகுகுரிய மகவெலகொடல என்னும் காணி,  
தெற்கு : அருவி

(2) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறனை வடக்கு, (B) ல, கீகெல என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 0 090 ஏக்கர் விசாலமுள்ள ஸ்ரீபாத குமபுற என்னும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு சீ. எம் டி பெறேறவுகுகுரிய ஸ்ரீபாதகுமபுற என்னும் காணி,  
கிழக்கு : ஷே  
தெற்கு : ஷே  
மேற்கு . அருவி.

(3) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறனை வடக்கு (B) ல, கீகெல என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 0 033 ஏக்கர் விசாலமுள்ள கடுறுகஹ குமபுற என்னும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : ஜீ எம் எச பெறேறவுகுகுரிய கடுறுகஹகுமபுற,  
கிழக்கு . அருவி.  
தெற்கு : எம் ஆர் ஈ பெண்ணடோவுக்கும, ஏ. பெண்ணடோவுக்குமுரிய கடுறுகஹகுமபுற,  
மேற்கு : ஷே

(4) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறனை வடக்கு (B) ல, கீகெல என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 072 ஏக்கர் விசாலமுள்ள இறிகஹ குமபுற என்னும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு . அருவி,  
கிழக்கு : ஸ்ரீமதி. சீ. எம் டி. நாபிறிகமவுகுகுரிய இறிகஹகுமபுற என்னும் காணி,  
தெற்கு : ஷே  
மேற்கு : ஷே

(5) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறனை வடக்கு (B) ல, கீகெல என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 0 033 ஏக்கர் விசாலமுள்ள கடுறுகஹ குமபுற என்னும் காணியின ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு . ஈ. என. ஏ. பெறேறவுகுகுரிய கடுறுகஹகுமபுற,  
கிழக்கு அருவி,  
தெற்கு ஈ ஆர். சி பெண்ணடோவுக்கும, ஏ. பெண்ணடோவுக்குமுரிய கடுறுகஹகுமபுற,  
மேற்கு : ஈ. எம். எச. பெறேறவுகுகுரிய கடுறுகஹகுமபுற

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷேலரன் சேனனாயக்க ஆசிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் மார்ச் (பெப்ரவரி) மாதம் 27 ந ட

டடலி சேனனாயக்க,  
காணி விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் : LP 6023.  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் . J AL/970.

காணியின விபரம்

தென மாகாணத்திலுள்ள காலி டிஸ்திரிக் கில பெனதொட்ட வல்லலிடி கோறனியில் கலவெறேறவாசம என்னும் இடத்தில் 29 ஏக்கர், 3 ரூட, 1-5 பேர்ச்சல விசாலமுள்ள வெலகொட கொலகஹறேறன என்னும் துண்டு இன்னும் விபரமாய் காட்டியுள்ளன —

| துண்டு. | விசாலம்<br>ஏ ரூ ப. | உரித்தாளியின பெயர்  |
|---------|--------------------|---|
| A       | 5 0 4              | நிவடன எதிரிசிவஹ-எவடகேட, கந்தேகொட, அம்பலாங்கொட   |
| C 6     | 4 3 29 50          |   |
| C 14    | 0 1 0              |   |
| C 4     | 0 2 18 86          |   |
| C 5     | 0 2 18 86          |   |
| B 1     | 1 3 22 42          | எலஜின விஜயசேகர, ஆதா விஜயசேகர, இவாகள, பத்தேகம், பலபிடடிய                                     |
| C 1     | 0 2 13             |   |
| B 2     | 0 2 34 71          | சுவாமி ஞானமிமல, ஞானமிமல பாதை, கொலனனுவ, கொழும்பு   |
| C 2     | 0 2 3              |   |
| C 3     | 1 0 37 71          | வில்லா டி சிலவா, மேற்பாத்தது எலஜின விஜேசேகர, பத்தேகம், பலபிடடிய                             |
| C 7     | 0 1 9 43           | பெனடிக்க எதிரிசிவஹ, மேற்பாத்தது ஜூலியல் எதிரிசிவஹ, பத்தேகம், பலபிடடிய                       |
| C 8     | 0 1 9 43           | மிசில டபிளயு ஜீ டி சிலவா 21, தெமட்டகொட பிளேஸ், மருதானை                                      |
| C 9     | 0 1 9 43           | ஜூலியல் எதிரிசிவஹ, பத்தேகம், பலபிடடிய   |
| C 10    | 0 0 24 72          | எவலின எதிரிசிவஹ, அஹுனகல்ல, கொலகொட, எலின எதிரிசிவஹ, அஹுனகல்ல, கொலகொட                         |
| C 11    | 0 1 0              | கே. பி பபலில், கனத்தேவத்த, கொலகஹறேறன, கலவெறேற, கொலகொட                                       |
| C 12    | 0 3 28 27          | டேனியல் எதிரிசிவஹ, பத்தேகம், பலபிடடிய   |
| C 13    | 1 1 21 61          | எடலின டி சிலவா, 35, அசோக்காடன, பம்பலபிடடிய  |
| D 2     | 0 1 2              |   |
| C 15    | 1 1 15 05          | பூர்வலின டி சிலவா, ரெகலண்ட வில்லா, நனடோம்பே, அம்பலாங்கொடை                                   |
| D 3a    | 0 1 8 56           |   |
| F 2     | 1 0 34 17          | ரெஸலின டி சிலவா, ரெகலண்ட வில்லா, நனடோம்பே, அம்பலாங்கொடை                                     |
| D 3b    | 0 1 29 44          |   |
| E       | 1 3 6              | வயிட டி சிலவா எதிரிசிவஹ, பத்தேகம், பலபிடடிய   |
| F 1     | 3 0 24 83          |   |
| G       | 1 0 22             | கொலகொட படஹை சீடின, கொலகொட படஹை சிவஹ, இவாகள, கனத்தேவத்த, கலவெறேற, கொலகொட பாதைக்கு விட்டுள்ளன |
| —       | 0 0 14 50          |   |



1950 ම ජූනියන් 9 ම ඉலக்க කාணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

Q 3862/J/AL/111

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

| ஆரம்பப்பட இல : A 3,138  | கிராமம்—பம்பலப்பட்டிய  | விசாலம்   |
|---|--|-----------|
| காணியின் பெயர்.   | உரிததாளியின் பெயர்   | ஏ. ரூ. ப  |
| 1 பீறஸ் பிலேஸ் வரி தென்னந் தோட்டம்<br>மதிப்பு இல. 41 என<br>ஊழ் வளவின் பகுதி       | ஸ்ரீமதி. கய்யானி ஹவாபாய், ஹயீ அப்துல் கரீம், அப்துல் அவீஸ், ஹயீ, அப்துல் சத்தா, அப்துல் கபூர், கயீ அப்துல் சத்தா, மொஹமெட் பூனெஸ் கயீ அப்துல் சத்தா, நயீ குன்னிசா கயீ, அப்துல் சத்தா, அரிராபாய் கயீ, அப்துல் சத்தா, எஸ் ரீ. ஆர் சாலி மொஹமெட் மேற்பாத்தது 243 ம இல. மெயின் வீதி, புறக்கோட்டை, கொழும்பு | 0 0 14 35 |
| 2 செயின் பீறஸ் பிளேஸி<br>விருக்கும் வரி மதிப்பு<br>இல 41 என்னும் வள<br>வின் பகுதி | ஸ்ரீமதி கய்யானி கவபாய், கரி அப்துல் கரீம், அப்துல் அலீஸ் கயீ அப்துல் சத்தா, மொஹமெட் பூனஸ் கயீ அப்துல் சத்தா, நயீ குன்னிசா கயீ அப்துல் சத்தா, அமிரபாய் கயி அப்துல் சத்தா, எஸ் ரீ. ஆர் சாலி மொஹமெட் மேற்பாத்தது 245 ம இல. மெயின் வீதி, புறக்கோட்டை   | 0 0 9 26  |
| 3 ஷே  | ஷே   | 0 0 36 56 |
| 4 ஷே  | வாயக்காலின் பகுதி  | 0 0 2 61  |

மேற்குறித்த காணிக் கு உரிததுப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1952 ம (ரூ) (ஜூலை) ஆடி மாதம் 11 ந தேதி, காலை 10 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (ரூ) (ஜூலை) ஆடி மாதம் 14 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கொழும்புக் கச்சேரி,

1952 ம (ரூ) (மே) வைகாசிமீ 17 ந உ.

என். மாணிக்க இடைக்காரர்,

சுப்டிமேல் மாகாண அரசாட்சி அதிகாரி.

1950 ம ஜூனியன் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

J/E/34/LP 6327

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் காலி அரசினர் சங்கமித்த வித்தியாலத்திற்கு மேல் அதிகமான காணி.

ஆரம்பப்பட இல : A 1,346. குறிச்சி—மடவல்லல், வட்டாரம்—9.

| காணியின் பெயர்   | விபரம்  | உரிததாளியின் பெயர் | ஏ. ரூ. ப. |
|--|---|--------------------|-----------|
| 1 கொலம்பவல்லவவேவத்த அல்லது கிரி நிரந்தர ஓட்டால் மேயந்த மேசனறி வீமே, நிரந்தர சிங்க மேசனறி மஹாபோதி சங்கம், தபால் | மெடியவத்த எசலமெடை இலக் ககசுசும், கிணறும், மண கிணறும், கரத்தலண்டியும்மடங்கிய பெட்டி, 250, கொழும்பு கம 252, வகவல்ல பாதை 5-60 வருஷங்கொடை தென்னந் தோட்டம் |                    | 2 1 35 1  |

மேற்குறித்த காணிக் கு உரிததுப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1952 ம (ரூ) (ஜூலை) ஆடி மாதம் 11 ந தேதி காலை 9 45 மணிக்கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (ரூ) (ஜூலை) ஆடி மாதம் 4 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

காலிக் கச்சேரி,

1952 ம (ரூ) (மே) வைகாசிமீ 24 ந உ.

றெயின்ற் றயிட்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசண்டு.

1950 ம ஜூனியன் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

L B. 2055

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மாததறைப் பிரிவு, வெலிகம் கோறனை சல்தானகொட என்ற கிராமத்திலுள்ள யட்டிஹிக்குமபுற, பிட்டட்டற், எறமுடுகஹாட்டற், எறமுடுகஹாட்டற் என்ற நாலு காணிகளிலிருந்து மொத்தமாக 0௪. 1௫ 6 14 ப. நிலம் —

- (1) யட்டிஹிக்குமபுற —  
வடக்கு : சுல்தானகொடவிற்குப் போகும் கிராமத் தெரு,  
தெற்கு : பிட்டட்டற்,  
கிழக்கும மேற்கும் : யட்டிஹிக்குமபுற.
- (2) பிட்டட்டற் —  
வடக்கு : யட்டிஹிக்குமபுற,  
தெற்கும், கிழக்கும் : பிட்டட்டற்,  
மேற்கு : எறமுடுகஹாட்டற்.
- (3) எறமுடுகஹாட்டற் —  
வடக்கு : யட்டிஹிக்குமபுற,  
கிழக்கும், தெற்கும் : பிட்டட்டற்,  
மேற்கு : எறமுடுகஹாட்டற்.
- (4) எறமுடுகஹாட்டற் —  
வடக்கு, கிழக்கு, தெற்கு : எறமுடுகஹாட்டற்,  
மேற்கு : கோட்டவில் கிராமத் தெரு.

மேற்குறித்த காணிக் கு உரிததுப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1952 ம (ரூ) (ஜூலை) ஆடி மாதம் 28 ந தேதி, காலை 10 மணிக்கு மாததறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (ரூ) (ஜூலை) ஆடி மாதம் 21 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

மாததறைக் கச்சேரி,

1952 ம (ரூ) (மே) வைகாசிமீ 23 ந உ.

ஏ. செயின்ட், வி. விஜயமான்,

டிஸ்திரிக் கூட்டு உதவி அரசாட்சி எசண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மாததற வெலிகம கோறான, மிடி.கம கிழககில், டங்கெட்டியவத்த அல்லது வெலிகெடறவத்த என்ற காணி, 1½ ஏக்கர் விஸ்தீரணமானது எலீல கள் .—

- வடக்கு : டங்கெட்டியவத்த,
- கிழக்கு : மறகஹகொறட்டு,
- தெற்கு : வண்டியப்பாதை,
- மேற்கு : காலடியப்பாதை.

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரமூலமாக 1952 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 30 ந் தேதி, காலை 10 மணிக்ரு மாததறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 23 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

மாததறை கச்சேரி,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 23 ந் உ.

ஏ. செயினட் வி. விஜயமால்,  
டிஸ்திரிக் கூட்டு உதவி அரசாட்சி ஏசனரு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

L B 2018

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மாததறைப் பிரிவு, கண்டப்பொடத்து, ஹக்மனவில் கமகேஜீவல்குமபுற, மினிதிவெல்குமபுற, டியகஹாவல்குமபுற, யகறமுடுகேமுல்குமபுற, பெலிகஹாகுமபுற என்ற காணிகளிலிருந்து எடுக்கப்பட்ட ஆண்டின் விசாலம் 1 ஏ. 30 பே எலீலகள் பின்வருமாறு —

- (1) கமகேஜீவல்குமபுற —  
வடக்கு : யகறமுடுகேமுல்குமபுற ;  
தெற்கும் மேற்கும் கமகேஜீவல்குமபுற ;  
கிழக்கு பெரிய தெரு.
- (2) மினிதிவெல்குமபுற —  
வடக்கு பெலிகஹாகுமபுற ;  
தெற்கு, கிழக்கு : மினிதிவெல்குமபுற ,  
மேற்கு : பெரிய தெரு.
- (3) டியகஹாவல்குமபுற —  
வடக்கு, மேற்கு : டியகஹாவல்குமபுற ;  
தெற்கு யகறமுடுகேமுல்குமபுற ;  
கிழக்கு : பெரிய தெரு
- (4) யகறமுடுகேமுல்குமபுற —  
வடக்கு : டியகஹாவல்குமபுற ;  
தெற்கு : கமகேஜீவல்குமபுற ,  
கிழக்கு : பெரிய தெரு ;  
மேற்கு : யகறமுடுகேமுல்குமபுற.
- (5) பெலிகஹாகுமபுற —  
வடக்கு, கிழக்கு : பெலிகஹாகுமபுற ;  
தெற்கு : மினிதிவெல்குமபுற ,  
மேற்கு : பெரிய தெரு.

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரமூலமாக 1952 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 14 ந் தேதி, காலை 9.30 மணிக்ரு ஹக்மன வாடிண்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 14 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

மாததறை கச்சேரி,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 21 ந் உ.

ஏ. ஓ வீரசிங்கம்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரு.

காணி மீட்டற் சட்டம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம். Q. 4223/LRO/APL/4381.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொடுக்கப்பட்ட தீர்மானத்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டட்டி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நாள் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று சருத்தப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (பெருவரி) மாசிமீ 27 ந் உ.

டட்டி சேனாயுக்க,  
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

| ஆணடு    | காணியின் பெயர். | ஆரம்பபட்ட இலக்கம் A 3,128. | கிராமம்—அக்கறகம். | உரிமை கேட்பவா பெயர்                    | விசாலம். |
|---------|-----------------|----------------------------|-------------------|--|----------|
|         |                 | காணி விபரம்.               |                   |  | ஏ. மு ப. |
| 1       | மிலக்கஹவத்த     | தென்னந் தோட்டம்            | ..                | எஸ். மாஜிலை உ சிலவா, மாடமயில்ல, கத்தான | 0 3 22   |
| 2       | ஷே              | ஷே                         | ..                | ஷே ..                                  | 0 0 10   |
| 3       | ஷே              | ஷே                         | ..                | ஷே ..                                  | 0 0 5    |
| மொத்தம் |                 |                            |                   |  | 0 3 37   |



1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம். LA 3357/J/AL/2173.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

பி. பி. புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரி.

1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரைமீ 7 ந் உ.

அட்டவணை

| துண்டு | காணியின் பெயர்      | அட்டவணை                            | கிராமம்—புஞ்சிவில்த்தல்.                | விசாலம்.  |
|--------|---------------------|------------------------------------|---|-----------|
|        |                     | ஆரம்பப்பட இலக்கம் A 1,139.         | கிராமம்—புஞ்சிவில்த்தல்.                | விசாலம்.  |
|        |                     | காணி விபரம்.                       | உரிமை கேட்பவரின் பெயர்.                 | ஏ. நூ. ப. |
| 1      | புலியன்கடவர தோட்டம் | 1 முதல் 25 வயதுள்ள தென்னந் தோட்டம் | பிலிஸ். த. அனாருடோ, நி. 23, லடேஷன் ரோட, | 0 2 36    |
| 2      | ஷெ                  | ஷெ                                 | வெள்ளவததை                               | 9 2 13    |
|        |                     |                                    |   | 10 1 9    |

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம். LA 3358/J/AL/2172

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

பி. பி. புலங்குலம்,  
காணி விவசாய மந்திரி,

1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரைமீ 7 ந் உ.

அட்டவணை

| துண்டு | காணியின் பெயர்     | அட்டவணை                      | கிராமம்—அலுத்தக்குமுல்ல                        | விசாலம்   |
|--------|--------------------|------------------------------|--|-----------|
|        |                    | ஆரம்பப்பட இல. F V. P. 242.   | கிராமம்—அலுத்தக்குமுல்ல                        | விசாலம்   |
|        |                    | விபரம்                       | உரிமை கேட்பவரின் பெயர்                         | ஏ. நூ. ப. |
| 20     | புலியன்கடவரதோட்டம் | 1-25 வயதுள்ள தென்னந் தோட்டம் | பிலிஸ் த அனாருடோ இல. 23, லடேசன் ரோட, வெள்ளவததை | 23 2 2    |
| 21     | ஷெ                 | ஷெ                           | ஷெ   | 0 1 25    |
|        |                    |                              |  | 23 3 27   |

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம். LA 3360/J/AL/2216

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

பி. பி. புலங்குலம்,  
காணி விவசாய மந்திரி.

1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரைமீ 23 ந் உ.

அட்டவணை

| துண்டு | காணியின் பெயர்                             | அட்டவணை   | கிராமம்—குடாமானாவேரியும் ராஜகதுலுவ                                       | விசாலம்.        |
|--------|--|---|--|-----------------|
|        |  | ஆரம்பப்பட இல. A 1,140.  | கிராமம்—குடாமானாவேரியும் ராஜகதுலுவ                                       | விசாலம்.        |
|        |  | விபரம்  | உரித்தாளியின் பெயர்  | ஏ. நூ. ப.       |
| 1      | மானவேரியகடவர, மான வேரியகடவர, சியம்பல கஹவதத | ஓலைக்கூரையும், மணசவருமுள்ள பள்ளமும், ஒரு கோழி வீடும், ஒரு ஓலை ஆட்டுப்பட்டியும், ஒரு ஓலைக்கொட்டும், ஓலைக் கூரையும், மணசவருமுள்ள ஒரு வீட்டுமடங்கிய 20 வரங்க தென்னந் தோட்டம் | உரித்தாளியின் பெயர் டபிளபு. ஜி. எம். நிசங்க சிலவா, கொழும்பு ரோட, சிலாபம் | 26 3 22         |
| 2      | மானவேரியகடவர                               | 20 வரங்க தென்னந் தோட்டம்  | ஷெ   | 0 0 23          |
| 3      | சியம்பலகஹவதத                               | ஷெ  | ஷெ   | 0 0 31          |
|        |  |   |  | மொத்தம் 27 0 36 |

Q 4134/LRO/APL/2065/J/AL/1819

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்

காணி விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனராயக்க ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

டடலி சேனராயக்க,  
காணி விவசாய மந்திரி.

1951 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகழிமீ 4 ந் உ.

அட்டவணை

| துண்டு | காணியின் பெயர்                  | அட்டவணை                | கிராமம்—கேசிலவததகேட                                    | விசாலம்.       |
|--------|---------------------------------|------------------------|--|----------------|
|        |                                 | ஆரம்பப்பட இல. A 3,035. | கிராமம்—கேசிலவததகேட                                    | விசாலம்.       |
|        |                                 | விபரம்                 | உரித்தாளியின் பெயர்                                    | ஏ. நூ. ப.      |
| 1      | ஓமுலலக்குமபுற                   | நெல்வயல                | ட. டி. சேரம, ஸ்ரீமதி ஈ ஈ டி சேரம், பெளடியமுல்ல, கம்பஹா | 0 2 37         |
| 2      | ஷெ                              | ஷெ                     | ஷெ   | 0 1 37         |
| 3      | ஷெ                              | ஷெ                     | ஷெ   | 3 1 0          |
| 4      | கண்டாரவில்                      | ஷெ                     | ஷெ   | 1 3 34         |
| 5      | கண்டாரவில் அல்லது ஓமுலலக்குமபுற | ஷெ                     | ஷெ   | 2 0 26         |
|        |                                 |                        |  | மொத்தம் 8 2 14 |

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942<sup>ம்</sup> ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை அபிவிருத்திக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுகளை கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்தாகக்கூடிய ஒவ்வொருவரும்—

(அ) நோழ்கமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரமளிக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 30 ந் திகதி காலை 10 15 மணிகளுக்கு காலிக் கச்சேரியில் என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ளே உரித்தின் தன்மையையும் காம நஷ்ட ஈடுகோரும் விவரத்தையும் நஷ்ட ஈடுகளை கோரக்கூடியும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

டிஸ்த்ரிக்டு உதவி ஏஜென்ட் ஒல்லிவெ நெய் நாயிடி ஆகிய நான்கு மேற்கொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்

காலிக் கச்சேரி,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 23 ந் உ.

நெய் நாயிடி,  
உதவி ஏஜென்ட்,

அட்டவணி

| துணை | காணியின் பெயர்   | சபலிமெண்ட இலக்கம் 1 கடைசிட—இலக்கம் 659 கிராமம்—உருபெட்டேவ விபரம்                 | உரித்தாளியின் பெயர்             | எ ரு ப |
|------|--|--|---------------------------------|--------|
| 237  | கோனமுல்லத்தெனியகொட அல்லது பெடி முல்ல                               | 25 வருஷ சில தென்கிணைமரங்கள்கொண்ட   | எ எஸ் ஓயவிகிரம, புறக் டர், காலி | 0 3 28 |
| 238  | கோனமுல்லத்தெனியாவும், தெனியகொட அல்லது பெடிமுல்ல                    | 8-25 வருஷ பலாமரம், கசுமரம், நப்பா மரம், ஒரு மண ஓலை வீடும, கசுச ம அடங்கிய தோட்டம் | ஷெ                              | 0 3 34 |
| 239  | கோனமுல்லத்தெனிய  | 5 வருஷங்கொண்ட ரப்பா  | ஷெ                              | 0 0 7  |
| 240  | ஷெ   | 2-5 வருஷங்கொண்ட தேயிலை   | ஷெ                              | 0 0 5  |
| 241  | கோனமுல்லத்தெனியகொட அல்லது பெடி முல்ல                               | அடிப்பாதை கொண்ட விளைவில்லாத காணி   | ஷெ                              | 0 0 4  |
| 242  | கோனமுல்லத்தெனியகுமபுற  | நெல்லயல்   | ஷெ                              | 0 1 10 |
| 243  | கோனமுல்லத்தெனியகொட அல்லது பெடி முல்ல                               | 5 வருஷ பலாவும், சிபு யுகம் கொண்ட ஒரு தோட்டம்                                     | ஷெ                              | 0 1 0  |
| 244  | கோனமுல்லத்தெனிய, தெனியகொட அல்லது பெடி முல்ல-கோனமுல்லத்தெனிய குமபுற | 5-25 வருஷ கசு, நப்பா, தென்கிணை, நெல்லயல், மேசனறி, கிணறு முள்ள ஒரு தோட்டம்        | ஷெ                              | 0 3 3  |
|      |  |  | மொத்தம்                         | 3 1 11 |